

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

ஜூலை 2017 July | இதழ் 318 ISSUE



Special Edition



சிறப்பு இதழ்

We Stand for Canada நாம் இணைந்து அணிவகுப்போம்
நாம் இணைந்து அணிவகுப்போம் We Stand for Canada

சமூகத்துடன்
இணைந்த
வளர்ச்சி
ஸ்தாபிதம்-1991



Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
சுயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்விநியோக இணைப்பாளர்
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு
என். குமாரதாஸன்
ராதா கிருஷ்ணசாமி
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிராஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்:
www.tamilsinformation.info

மேபிள் நிலம் !

நூற்றைம்பதுக்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். இருநூறுக்கும் அதிகமான மொழிகளை இவர்கள் பேசுகின்றனர். எல்லோரும் எந்த வேறுபாடுமின்றி தங்கள் மத வழிபாடுகளை மேற்கொள்ள இங்கு உரிமையுண்டு.

இதுதான் கனடா நாட்டின் மகிமை. இதனால்தான் இதனை பல்கலாசார - பன்மைத்துவ நாடு என அனைவரும் போற்றுகின்றனர்.

வருவோரை வரவேற்பதும், வந்தோரை வாழவைப்பதும், வாழ்வோரைச் சமத்துவமாக மதிப்பதும் இந்நாட்டு அரசாங்கங்களினதும் மக்களினதும் மாண்புறு பண்பு.

இதனாலேயே வந்தேறு குடிகளான எம்போன்றவர்கள், கனடாவைத் தங்கள் இரவல் தாய்நாடாகக் கருதாது, செவிலித்தாயாக நேசித்தும் பூசித்தும் வருகின்றனர்.

கனடா ஒரு கூட்டிணைப்பு நாடாகி 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இக்காலத்துள், 17 மில்லியன் வெளிநாட்டவரை இங்கு குடியேற்ற அனுமதித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெறும் எண்ணிக்கையன்று.

அவர்கள் மீது அபார நம்பிக்கை வைத்து, இந்நாட்டில் பிறந்தவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் வழங்கி வருகிறது என்பதை நாம் உய்த்துணரவேண்டும். இதற்குக் கைமாறாக, பலவேறு தடங்களில் இவர்கள் இந்நாட்டுக்கு உயரிய கௌரவம் கிடைக்கும் வகை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதுவே, 'கனடா 150'இன் உண்மையான வரலாறு.

மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை இருகரம் நீட்டி அணைக்கும் கனடாவின் கருணைக் கொள்கைக்காக, ஐக்கிய நாடுகளின் நான்சன் பதக்கம் 1986ல் இதற்கு வழங்கப்பட்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவிற்கொள்வது மிகமிகப் பொருத்தமானது.

1983ல் ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் கால இனவழிப்பின்போதும், 1995ல் சந்திரிகா குமாரதாங்கவால் நிகழ்த்தப்பட்ட வன்னி இடப்பெயர்வின் போதும், 1987ல் இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழ் மக்கள் மீது நடத்திய வெறித்தனமான தாக்குதலின்போதும் பல்லாயிரக் கணக்கில் தாயக பூமியை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோருக்கு கனடா தனது கதவுகளை அகலத் திறந்ததை மறக்க முடியாது.

இதனாலேயே இன்று இங்கு வாழும் சுமார் மூன்று லட்சம் தமிழர், புலம்பெயர்ந்து 56 நாடுகளில் வசிக்கும் பத்துலட்சம் வரையான தமிழருக்குத் தலைமைதாங்கி முன்னோடிகளாக வாழ்வது தனியொரு வரலாறு.

இந்த நாடு எமக்கு 'கனடியத் தமிழர்' என்னும் புது அடையாளத்தைத் தந்துள்ளது. எமது அடுத்த தலைமுறையினருக்குத் தரமான கல்வி வாய்ப்பையும், திறமைக்கேற்ற தொழில் மேன்மையையும் கொடுத்துள்ளது. உலகின் எந்த நாட்டுக்கும் சென்றுவர கடவுச் சீட்டைத் தந்துள்ளது.

எங்கள் தாயக மண்ணில் எமக்குக் கிடைத்திராத மனித சுதந்திரமும், அடிப்படை உரிமையும், நீதியான பாதுகாப்பும் இங்கு கிடைத்துள்ளன. இந்நாட்டின் தேசிய கீதமே எமக்குச் சுதந்திர கீதமாகியுள்ளது.

எங்கள் 'மேபிள் நிலம்' அதன் மதிப்புடன் உயர்ந்தோங்க, நாம் இணைந்து அணிவகுப்போம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250

email
tamilsinfo@sympatico.caProduced by
Elam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thurasingham
Anojoni KumaradasanGeneral Manager
R. R. RajkumarCirculation Coordinator
R. SivalingamPublic Relation
N. Kumaradasan
Radha Krishnasamy
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite:
www.tamilsinformation.info

கனடிய தேசிய கீதம் 12 மொழிகளில் உத்தியோகபூர்வ வெளியீடு அல்ல இது!

கனடாவின் 'ஓ கனடா' தேசிய கீதத்தை இப்போது 12 மொழிகளில் 'ஒன்லைனில்' கேட்கும் வசதி கிடைத்துள்ளது. இதில் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது சம்பந்தமான செய்தி கனடா உட்பட பல நாடுகளின் தமிழ் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இந்தச் செய்திகளைப் படிக்கையில், கனடிய அரசாங்கம் இதனை வெளியிட்டிருப்பது போலவும், கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது போலவும் சிலருக்குப் பிரமை ஏற்படலாம். இது தவறாகும்.

கனடாவில் Toronto Symphony Orchestra (TSO) என்கின்ற வாத்தியக் குழுவொன்று உள்ளது. இது கனடாவின் 150வது கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுமையாக ஏதாவதொன்றைச் செய்ய விரும்பியது. அதற்காக இங்கு அதிகமாகப் பேசப்படும் பத்து மொழிகளில் கனடிய தேசிய கீதத்தை ஒலிப்பதிவு செய்தது. அத்துடன் இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் சேர்த்து மொத்தம் 12 மொழிகளில் இதனை 'ஒன்லைன்' பதிவிலிட்டுள்ளது. விரும்புவர்கள் ஒன்லைனில் இதனைக் கேட்கமுடியும்.

கனடாவில் சர்வதேசப் புகழ்பெற்ற இளம் பாடகர்கள் பலர் தமிழர் சமூகத்தில் உள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான பாடகர் குழுக்கள் இயங்குகின்றன. ஆனால் இவர்களைத் தவிர்த்து, அமெரிக்காவில் இயங்கும் ஒரு அமைப்பின் ஊடாக, தமிழை நேரத்தியாக உச்சரிக்கத் தடுமாறிய ஒருவரை TSO அமைப்பு தமிழில் தேசிய கீதத்தைப் பாட எற்காகத் தெரிவு செய்தது என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. ஒலிப்பதிவின் போது தமிழ் மூலப் பிரதியில் சில மாற்றங்கள் செய்துள்ளதையும் இதனைச் செவிமடுத்த பலர் கவனித்துள்ளனர்.●

17 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் கனடாவில் குடியேறியுள்ளனர்!

More than 17 million immigrants have come to Canada since confederation 1867

கனடிய நாடு இந்த வருடம் தனது நூற்றைம்பதாவது ஆண்டு பூர்த்தியைப் பெருவிழாவாக நாடு பூராவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குடிவரவாளர்கள் என்று பண்பாக அழைக்கப்படும் வந்தேறு குடிகளால் உருவான இந்த நாடு பல்கலாசாரத்துக்கும் பன்மைத்துவத்துக்கும் உதாரணமான ஒரு நாடாக இன்று மதிக்கப்படுகிறது.

உலகெங்குமிருந்து வரும் மக்களுக்குத் தனது கதவுகளை அகலத் திறந்து, அவர்களைக் குடியமர்த்தி வாழ்வளித்துவரும் கனடிய அரசாங்கங்களினதும் மக்களினதும் விசாலமான உபசரிப்பும் மனோபாவமும் இந்நாட்டைப் பாரினில் வியந்து பேசவைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், கனடிய நாடு வெளிநாட்டவர்களைக் கடந்த பதினைந்து தசாப்தத்தில் எவ்வாறு உள்வாங்கி வந்துள்ளதென்று மேலோட்டமாக இங்கு பார்ப்பது பொருத்தமானது.

கனடா என்கின்ற கூட்டாட்சி அமைப்பு 1867ல் உருவானது. இதன் தற்போதைய சனத்தொகை 37 மில்லியனை அண்மித்துள்ளது. இவ்வருட ஜனவரி 1ம் திகதி கனடிய மக்களின் எண்ணிக்கை 36,503,097.

150 வருடங்களுக்கு முன்னர் கனடியக் கூட்டாட்சி உதயமானவேளை குடிவரவாளர் எண்ணிக்கை ஏறி இறங்கியவாறிருந்தது. 1800களின் பிற்பகுதியில், 6,300 முதல் 133,000ஆகவிருந்த இவர்கள் தொகை, பிரித்தானியர்களின் வரவு அதிகரித்ததால் திடீரெனச் சனத்தொகை மூன்றரை மில்லியனாக ஏறியதாக கனடிய குடிசன புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

Canada has long placed its trust in newcomers, who in turn, have repaid the country in countless ways. That's been Canada's story for 150 years

1885ல் கனடிய பசிபிக் ரயில் பாதை அமைப்புக்கு பெருமளவு சீனர்கள் கனடாவுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். 1900களில் மேற்குக் கனடாவில் குடியேற்றுவதற்கு நான்கு லட்சம் பேர் (1913 வரை) ரஷ்யா, உக்ரேன், போலந்து, ஜேர்மனி, சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.

முதலாம் உலக யுத்த காலத்தில் குடிவரவாளர் தொகை குறைந்ததாயினும், 1915ல் 34,000 பேர் உள்வந்தனர். இரண்டாவது யுத்த முடிவுக்குப் பின்னர் மீளவும் குடிவரவாளர் தொகை மேலோங்கிச் சென்றது. முக்கியமாக, பிரித்தானியரும் ஐரோப்பியர்களும் அதிகளவில் இவ்வேளையில் வருகை தந்தனர்.

பேர்லின சுவர் சரிக்கப்பட்டதாலும், சோவியத் யூனியன் பிளவுபட்டதாலும் அதிகளவான கிழக்கு ஐரோப்பியர் இங்கு படையெடுத்தனர். இருபதாம் நூற்றாண்டில், ஹங்கேரியர்கள் அதிகளவில் வந்தனர். 1972ல் உகண்டாவிலிருந்து இடிஅமினினால் வெளியேற்றப்பட்ட தெற்காசியர்களும் ஐரோப்பியர்களும் வந்து குடியேறினர்.

1879 முதல் 1980 வரையான காலத்தில் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் நாடுகளிலிருந்து 60,000 பேரும், 1997ல் 225,000 ஹொங்கொங்காரரும் இங்கு வந்தனர்.

1983 முதல் 1996 வரையான காலப்பகுதியில் பெருமளவு இலங்கைத் தமிழர் கனடாவுக்கு அகதிகளாக வந்தனர்.

கனடாவின் உத்தியோகபூர்வ கணக்கின்படி, கடந்த 150 ஆண்டுகளில் 17 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு குடியேறி, இந்நாட்டைத் தங்களின் பாதுகாப்பான வாழ்விடமாக்கியுள்ளனர்.●

ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன கனடிய தகவல்கள்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு கனடா. இதன் நிலப்பரப்பு பத்து மில்லியன் சதுர கிலோமீட்டர். மூன்று கடல்களால் இந்நாடு சூழப்பட்டுள்ளது, கிழக்கே அத்லாந்திக் சமுத்திரம், மேற்கே பசிபிக் சமுத்திரம். வடக்கே ஆர்க்டிக் சமுத்திரம். இதன் தென்பகுதி கனடிய-அமெரிக்க எல்லை. கனடாவின் பாதுகாப்பில் கனடிய - அமெரிக்க கூட்டுரோந்து முக்கிய இடம் வகிக்கிறது.

புவியியல் ரீதியாகக் கனடா 5 வலயங்களானது. ஒன்ராறியோ, கியுபெக் மாகாணங்கள் மத்திய வலயத்திலுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா மேற்கு வலயத்துள். அத்லாந்திக் வலயத்துள் நியுபிறவுண்ஸ்விக், நொவாஸ்கொஷியா, பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட், நியுபுவண்சாந்து & லபறடோர். பிரெயர் வலயத்துள் மனிரோபா, சஸ்கச்சுவான், அல்பேர்ட்டா. 3 எல்லைப் பிரதேசங்களும் 5வது வலயம்.

கனடா மூன்று பிரிவான காவந்துறையைக் கொண்டது. ஒவ்வொரு மாநகரசபையும் தனித்தனியான காவந்துறையைக் கொண்டுள்ளன. ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மாகாணங்கள் மட்டும் மாகாணப் பொலிசைக் கொண்டுள்ளன. (உதாரணம்: ஓ.பி.பி எனப்படும் ஒன்ராறியோ காவந்துறை). மத்திய அரசின் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த ஆர் சி. எம் பி எனப்படும் மத்திய பொலிஸ் படை உள்ளது.

கனடாவின் பத்து மாகாணங்களினதும் தலைநகர்கள் விபரம்:
ஒன்ராறியோ - ரொறன்ரோ, கியுபெக் - கியுபெக் நகரம், பிரிட்டிஷ் கொலம்பியா - விக்டோரியா. நியுபிறவுண்ஸ்விக் - பிரடெரிக்க்சன், நொவாஸ்கொஷியா - ஹலிபக்ஸ், பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் - சாளர்வுண், நியுபுவண்சாந்து & லபறடோர் - சென் ஜோன்ஸ், மனிரோபா - வினிபெக், சஸ்கச்சுவான் - ரெஜினா, அல்பேர்ட்டா - எட்மன்டன்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 1967ம் ஆண்டு 'பிரிட்டிஷ் வடஅமெரிக்க சட்டம்' நிறைவேற்றப்பட்டதையடுத்து கனடா டொமினிக்கன் அந்தஸ்துள்ள நாடாக 1967 ஜூலை முதலாம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஜூலை முதலாம் திகதி 'டொமினிக்கன் நாள்' என்று அழைக்கப்பட்டு வந்தது. 1982ல் கனடா தினமென (Canada Day) மாற்றம் பெற்றது.

கனடாவில் பெண்களுக்கான வாக்குரிமை முதலில் படைத்துறையில் பணியாற்றிய தாதிகளுக்கே 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1918ம் ஆண்டில் 21 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் வாக்குரிமை பெற்றனர். கியுபெக்கில் 1940ல் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். விவசாயியாகவும் ஆசிரியையாகவும் விளங்கிய அக்னஸ் மக்பெய்ல் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண்மணி.

உலக யுத்தத்தில் உயிரிழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியப் படையினருக்காக நவம்பர் 11ம் திகதி போர்வீரர் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. நவம்பர் மாதம் 11ம் திகதி முற்பகல் 11 மணிக்கு விசேட வழிபாட்டுடன் 'In Flanders fields to the poppies' என்ற போர் வீரருக்கான விசேட பாடல் 1915ம் ஆண்டிலிருந்து இசைக்கப்படுகிறது.

ஜூன் 19ம் திகதியிலிருந்து கனடிய பிரஜாவுரிமை திருத்தச்சட்டம் அமுலில்!

ஜூன் 19ம் திகதியிலிருந்து கனடிய பிரஜாவுரிமைச் சட்ட விதிகளில் சில மாற்றப்பட்டு புதியவை கடந்த மாதம் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் பிரகாரம், கனடியப் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் தமக்குத் தேவைப்படும் காலத்துக்கு, அது வேலையாகவோ அவரது சொந்தக்காரணமாகவோ இருக்கலாம், கனடாவுக்கு வெளியே தங்கியிருப்பதற்கு கால வரம்பு இருக்க மாட்டாது. விரும்பிய காலம் வரை கனடாவுக்கு வெளியே வசிக்க முடியும்

தேசிய நலனுக்கு எதிராகக் குற்றம் புரிந்த ஒருவரது பிரஜாவுரிமையை மீளப்பெறும் அதிகாரம் புதிய மாற்றங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை பெற்று கனடாவில் வசிக்கும் ஒருவர் ஏதாவது குற்றமிழைக்கும் நிலையில், கனடியப் பிரஜை ஒருவருக்கு வழங்கப்படும் அதே தண்டனையே இவருக்கும் வழங்கப்படும்.

இந்த வருட இலையுதிர் காலத்தின்போது மேலும் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:

பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்வற்கு நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் கனடாவுக்குள் கடந்த ஐந்தாண்டு காலத்துள் மூன்று வருடங்கள் (1095 நாட்கள்) வசித்திருக்க வேண்டும். (தற்போதுள்ள சட்டத்தின்படி ஆறு ஆண்டு காலத்துள் நான்கு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்).

கனடிய மொழிப் பரீட்சைக்கு தற்போது 14 வயதுக்கும் 64 வயதுக்குமிடைப்பட்டவர்கள் கட்டாயம் தோற்ற வேண்டுமென்னும் சட்டம், 18 வயதுக்கும் 54 வயதுக்குமிடைப்பட்டவர்களுக்கென மாற்றம் பெறவுள்ளது. அதாவது, இலையுதிர் காலத்தின்போது அறிவிக்கப்படும் நாளிலிருந்து, 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கும், 54 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பிரஜாவுரிமைக்கான பரீட்சையிலிருந்து விலக்களிக்கப்படும்.

மேலும் பல மாற்றங்கள் அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரவுள்ளதாக பிரஜாவுரிமைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.●

The Creation of Canada Day

July 1, 1867 : The British North America Act (today known as the Constitution Act, 1867) created Canada. June 20, 1868 : Governor General Lord Monck signs a proclamation that requests all Her Majesty's subjects across Canada to celebrate July 1.

1879 : A federal law makes July 1 a statutory holiday as the "anniversary of Confederation," which is later called "Dominion Day." October 27, 1982 : July 1, "Dominion Day" officially becomes Canada Day.

The Celebrations Start

July 1, 1917 : The 50th anniversary of Confederation. The Parliament buildings, under construction, are dedicated to the Fathers of Confederation and to the courage of Canadians who fought in Europe during the First World War.

July 1, 1927 : The 60th anniversary of Confederation. The Peace Tower Carillon is inaugurated. The Governor General at the time, Viscount Willingdon, lays the cornerstone of the Confederation Building on Wellington Street.

From 1958 to 1968 : The government organizes celebrations for Canada's national holiday every year. The Secretary of State of Canada is responsible for coordinating these activities. A typical format includes a flag ceremony in the afternoon on the lawns of Parliament Hill and a sunset ceremony in the evenings, followed by a concert of military music and fireworks.

July 1, 1967 : The 100th anniversary of Confederation. Parliament Hill is the backdrop for a high-profile ceremony, which includes the participation of Her Majesty Queen Elizabeth II.

From 1968 to 1979 (with the exception of 1976): A large multicultural celebration is presented on Parliament Hill. This concert is broadcast on television across the country. The main celebrations (called "Festival Canada") are held in the National Capital Region throughout the month of July. These celebrations include many cultural, artistic and sport activities and involve the participation of various municipalities and volunteer associations.

From 1980 to 1983 : A new format is developed. In addition to the festivities on Parliament Hill, the national committee (the group tasked by the federal government to plan the festivities for Canada's national holiday) starts to encourage and financially support the establishment of local celebrations across Canada. Start-up funding is provided to support popular activities and performances organized by volunteer groups in hundreds of communities. Interested organizations can make a request to the Celebrate Canada program.

1981 : Fireworks light up the sky in 15 major Canadian cities, a tradition that continues today.

1984 : The National Capital Commission (NCC) is given the mandate to organize Canada Day festivities in the capital.

2010 : Festivities on Parliament Hill receive a royal treatment when Her Majesty Queen Elizabeth II and His Royal Highness the Duke of Edinburgh join the festivities to celebrate Canada's 143rd anniversary.

2011 : Their Royal Highnesses Prince William and Catherine, the Duke and Duchess of Cambridge, participate in Canada Day festivities on Parliament Hill on the occasion of Canada's 144th anniversary.

2014 : Canadian Heritage organizes the 147th Canada Day celebrations.

2017: Canada's 150th anniversary in 2017, the government has given the Department of Heritage the mandate.●

Canada Immigration Today

Today, Canada is more than ever a nation built by immigrants, with one in five Canadians foreign-born. In 2015, 271,660 new permanent residents landed in Canada from more than 190 source countries, with 49 per cent coming from the Philippines, India, China, Iran and Pakistan, according to data from Immigration, Refugees and Citizenship Canada (IRCC).

The intake target for 2017 is 300,000 immigrants, under not only the Express Entry immigration stream for skilled workers, but also under the family class, PNPs and more. And they are coming to Canada from countries all over the globe, with Philippines, India and China as the top source countries for immigrants.

"Our aging population and low birth rate requires us to prioritize the economic goals of our immigration system. Canada should also continue to reunite families and admit refugees quickly, and ensure they have opportunities to succeed in the labour market," economist Alexander noted in a recent op-ed article, adding, "We need to continue to devote significant efforts to helping immigrants find their footing so they can make lasting contributions to Canada, as they have done throughout our nation's history.

Immigrants come here to build a better life, and by providing them with the right tools, such as employment and language supports, Canada will place them on the path to success.

"Canada has long placed its trust in newcomers, who, in turn, have repaid the country in countless ways. That's been Canada's story for 150 years."●



கலாராஜன்

கனடியக் காட்சிகள்

கனடியத்தாயின் 150வது மலர்வை மகிழ்வோடு வாழ்த்தி வணங்குகின்றோம்! காலைப் பூக்களின் மலர்வு கண்டு களிப்பும் வண்டினங்கள்போல் கனடியத் தாயின் மலர்வு கண்டு உலகத்தாய் மகிழ்கின்றாள்!

அழகிய கனடியத் தாயின் மண்வாசத்தால் பூமிப் பந்தின் வடபுலம் அழகானது எரியும் அனல் நெருப்பைத் தன் அடி வயிற்றில் சுமந்திருக்கும் பூமித்தாயின் புறமேனியை வெப்பம் தீண்டாமல் காப்பதில் உரமான கொள்கைத் திடமோடு விதிசமைத்து மக்களின் வாழ்வியலை நெறிப்படுத்தும் கனடிய ஆட்சித் தத்துவங்கள் அத்தனையும் உலக நாடுகள் படிக்கத் தவறிய புத்தகமாகும்!

காற்றின்றி அமையாது உலகம் காற்றின் சுவாசம் இல்லை என்றால் பிற கோள்களைப்போல் பூமிப்பந்தும் மன்னுயிர் மட்டுமல்ல மரம்செடிகளும் இல்லாத வெற்றுக் கிரகமாகவே இருந்திருக்கும் காற்றோடு கலக்கும் மாசுக்களை மட்டுப்படுத்தி இயற்கை வளத்தை மேம்படுத்தும் கனடா தேசத்தின் திட்டங்களால் மட்டுமே வெப்பத்தால் கருகிவிடும் பூமியின் மேலாடை மீண்டும் பசுமையாய் பரிமளிக்கும்

இயற்கை வளங்களைக் கொண்டே ஒரு தேசத்தின் அழகு அளவிடப்படுகிறது கனடிய இயற்கையோடு ஒரு சுற்றுலா வந்து பாருங்கள் இதுவல்லவா உலகில் உயர்ந்த தேசம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள்!

நிலவளம் நிறைந்தது நீர்வளம் மலிந்தது அடர் வனவளமும் மலர்வனமும் கொண்ட இயற்கைச் செழிப்பான தேசம் என்று கனடாவின் இயற்கைச் சிறப்புகளை ஒற்றை வரிகளில் சொல்லிவிட்டுப் போக முடியாது. நீள்நிலம் என்பதை பூகோளம் சொல்கிறது மண்ணின் கனிப் பொருளும் அதனால் கிடைக்கும் விளைபொருளும் மண்ணின் தற்பெருமைகளை பறைசாற்றும் கனடாவின் நிலப்பரப்பும் பெரிது நில நங்கை சுரக்கும் கனிப்பொருளும் சிறப்பு இவைதான் தன்நிறைவுள்ள நாடென்று கனடிய தேசம் தலை நிமிர்ந்து நிற்கிறது

எத்தனை நதிகள் அத்தனையும் புனிதமென காப்பதற்கு இங்கே பல சட்டவிதிகள்! நதிகளையும் சிற்றோடைகளையும் நிரைப்படுத்தினால் உலகில் நிலம் கால் நீர் முக்கால் என்பதுபோல் கனடாவின் நீள் நிலம் கால்தான் நீர்வளம் முக்கால் என்பதும் பொருத்தமாகும் நதிநீராடி தன்மீது படிந்த மாசுக்களை கழுவி வரும் காற்றின் ஈரலிப்பில் நாம் வாங்கும் சுவாசமும் சுத்தமாகிறது

எண்ணற்ற வண்ணப் பூங்காக்கள் காணும் இடமெங்கும் தேசியப் பூங்காக்கள் கனடிய மாநிலங்களின் முகவரிகளை தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை எடுத்தியம்பும் குடிமக்கள் நலம் காப்பதுபோல் மரங்களுக்கும் மனங்கள் உண்டென அவை காயப்பட்டு விடாமல் பாதுகாக்கும் மென்மையான கனேடய அரசியல் நாகரீகம் கனடியப் பண்பாட்டின் சிறப்பென்போம்!

உலகில் பலநாடுகளில் இனங்களுக்குள் முரண்பாடுகள் அங்காங்கே வன்முறைகளால் பேரழிவுகள் இந்த சிகப்பு வரலாற்றிற்கு மாறாக பசுமைப் புரட்சி வரலாறு படைத்தது கனடா ஏறத்தாள 130 நாடுகள் 200 மொழிகளை பேசும் மக்கள் உலகிற் பெரிய பல்கலைப் பூங்காவாக மணம்வீசும் கனடியத் தாய்மடியில்தான் நாமும் தவழ்கிறோம் என்பது மிகப் பெருமையானது

ஒவ்வொரு இன மக்களோடும் ஒட்டிப் பிறந்தது தாய்மண் வாசம் தாய்மொழி நேசம் மரபுவழி வந்த பண்பாட்டு வாழ்க்கை முறைகள் இனம்சார்ந்த தனித்துவத்திற்கு மதிப்பளிக்கும் கனடிய பல்கலாசாரக் அரசியல் யாப்பு எண்ணிப் பார்த்தால் மண்ணிற் சொர்க்கம் கனடியதேசம் என்று மனம் மகிழ்கிறது

ஒவ்வொரு தேசத்தவரும் தாய் நில உணர்வுகளைத் தொலைத்துவிடாமல் தத்தம் கலாசார நிகழ்வுகளை நடத்தவும் மதம், மரபு சார்ந்த வைபவங்களை சுதந்திரமாய் கொண்டாடி மகிழ்வதையும் பார்க்கும்போது குடி உயரக் கோன் உயரும் கோன் உயர உலகிற் சிறந்த தேசமெனும் கோல் உயரும் என்ற சங்கத் தமிழ்ப் பாட்டியின் பாவரிகளின் விளக்கமாக கனடா விளங்குகிறது என்பது தெளிவாகிறது.

சீனக் குடிமக்கள் செறிந்த இடங்களில் சைனா ரவணும் சைனாத் தெருக்களும் வெலஸ்சி பாளிமென்றில் ஒரு லிற்றில் யவ்னாவும் ஊர்ச் சங்கங்களும் கோபுரக் கலசத்தோடு உயர்ந்து நிற்கும் எங்கள் கோயில்களும் தேரோடி அறியாத கனடியத் தெருக்களில் எங்கள் மக்கள் வடம்பிடித்து இழுத்து வரும் தேர்த் திருவிழாக் கோலங்களும் இந்தக் காட்சிகளே மண்பெருமைக்கு சாட்சிகளானது. ஒவ்வொரு இனமக்களும் கனடாவை தாம் வாழ்வதற்கு உலகத் தாய் தந்த மற்றொரு தாய்நாடாகவே போற்றுதல் காண்கிறோம்

கணினிக்குள் வேண்டுமானால் உலகத்தை தகவல் நிழல் உருவாக தந்து விஞ்ஞானம் வெற்றி பெற்றிருக்கலாம்! ஆனால் கனடாவில் மட்டும்தான் உலகிற்பல நாடுகளை அப்படியே தரை இறக்கி நிஜமாகவே ஒவ்வொரு தேசத்தையும் அதன் உணவுக் கலாசாரம் உடை நாகரீகம் மண்வாசம் அத்தனையையும் அப்படியே பெயர்த்து வந்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறது

ஏழுவண்ணம் கூடியதாலே வானவில் அழகு நூறுவண்ண மலர்களாலே பூஞ்சேலை அழகு நிலலாது சொரிகின்ற நயகரா வீழ்ச்சி உலகில் வீழ்சியிலும் எழுச்சி உண்டென உலக முகங்களை ஆச்சரியப் படுத்துகிறது

(38 ஆம் பக்கம் வருக)

அ. முத்துலிங்கம்

கனடாவில் வீடு



நான் வீடு வாங்கியபோது அதற்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரர் இருந்தார். இது எனக்குத் தெரியாது. வீட்டு ஏஜன்ட் இதை என்னிடமிருந்து மறைத்துவிட்டார். வீட்டின் முந்திய சொந்தக்காரர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். வீட்டுப் பத்திரம் எழுதிய சட்டத்தரணியும் மற்றவர்களும் சேர்ந்து செய்த சதி என்றே நினைக்கிறேன்.

என்னுடைய மாமா கனடாவில் பல வருடங்கள் வாழ்ந்தவர். அதிபுத்திசாலி. வந்து இரண்டு வருடங்கள் முடிவற்றகிடையில் Mississauga, Saskatchewan போன்ற இடங்களின் பெயர்களை ஒருவர் உதவியுமின்றி ஸ்பெல்லிங் பிழையில்லாமல் எழுதப் பழகி கொண்டவர். அப்படியென்றால் பாருங்கள். அவர்தான் எனக்கு வீடு வாங்கும் எண்ணத்தை விதைத்தார் 'வீடுவரை உறவு' என்றும் உபதேசித்தார். வீடு இல்லாவிட்டால் உறவுக்காரர்கள் தகுதி கருதி வரமாட்டார்களாம்.

நான் வீடு வாங்கி குடிவந்து இரண்டு நாட்களாக ஒரு உறவினரும் வரவில்லை. என் வீட்டுப் பின்தோட்டில் அசைவில் வேலை செய்யும் ஒரு லைட் இருந்தது. மூன்றாம் நாள் இரவு இந்த லைட் திடீரென்று பற்றியெரிந்தது. எட்டிப் பார்த்தபோது தெரிந்தது மின்னும் மஞ்சள் கண்களுடன் ஒரு விலங்கு. ஒரு தாயும் இரண்டு குட்டிகளும் வாலிலே வரி போட்ட கறுப்பு நிற ஸ்கஃப். இவைதான் நான் அறியாமல் என் வீட்டுக்கு அடியில் குடியிருந்தவை.

பகலில் அவை போய் வளையில் தூங்கும். அந்த நேரம் நான் தோட்டத்தை எட்டிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவேன். இரவில் அவை வேட்டைக்குப் புறப்படும். நான் படுக்கைக்குப் போவேன். ஏதோ அவைதான் வீட்டு உடமைக்காரர்போலவும், நான் வாடகைக்கு வந்தவன்போலவும் காரியங்கள் நடந்தன. ஆனால் வீட்டுவரியில் ஒரு சிறுபகுதியைக்கூட அந்த விலங்கு தர சம்மதிக்கவில்லை.

எனக்கும் சில உரிமைகள் இருந்தன. அதை நிலைநாட்டுவதில் நான் குறியாக இருந்தேன். தயிர் வரும் காலி பிளாஸ்டிக் குவளைகளில் என் மனைவி வளர்த்த செடிகளை இரவு நேரத்தில் இவை நாசம் செய்தன. தோட்டத்தில் கண்ட கண்ட இடங்களில் கிண்டி வைத்தன.

கடைசியில் ஒரு நாள் தொல்லை தாங்காமல் விலங்கு வதை தடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். என்னால் தோட்டப் பக்கம் போக முடியவில்லை. அவைகள் காற்றிலே பரப்பிவிடும் தூர்நாற்றம் சகிக்க முடியாது. என்னையோ என் குடும்பத்தினரையோ இல்லை விருந்தாளிகளையோ கடித்துவிடும் அபாயம் உண்டு என்று புலம்பினேன்.

“ஐயா, அவை காயம் பட்டிருக்கின்றனவா?” “இல்லை”
 “உயிராபத்தில் இருக்கின்றனவா?” “இல்லை”
 “அவற்றுக்கு தீங்கிழைக்க யாராவது முயற்சிக்கிறார்களா?” “இல்லை”
 “அப்படியென்றால் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமேயில்லை. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் நாங்கள் வந்து அவற்றை சேமமான இடத்துக்கு நகர்த்தி விடுவோம்.”
 “நன்றி ஐயா நன்றி. ஆபத்தில் இருப்பது நான். வீட்டு வரி கட்டுவதும் நான் அல்லவோ.”

அதிகாரியின் நாற்காலி எப்போதும் நிலத்தைத் தொடுவதில்லை. அவருடைய வார்த்தையில் அசட்டுத்தனம் கூடிக்கொண்டே போனது. என்னுடைய பதிலும் மிகவும் தரக்குறைவானதாக இறங்கும் அபாயம் நெருங்கியது.

மனிதவதை தடுப்பு சங்கம் என்று ஒன்று இருக்கிறதா அப்படியென்றால் அதற்கு தொலைபேசி செய்யலாம். தோட்டத்தை ஸ்கஃப் ஆக்கிரமித்துக் கொள்ளட்டும். சரி வீட்டையாவது முழுவுதாமக அனுபவிக்கலாம் என்று நான் நினைத்தால் அதற்கு இன்னும் பெரிய தடையொன்று வந்து சேர்ந்தது.

இங்கே நான் மிக வேகமாகப் படித்த பாடம் ஒன்று உண்டு. இது எங்கள் சரித்திர ஆசிரியர் கற்றுத் தந்ததுக்கு நேர்மாறானது.

ஆதிகாலத்திலிருந்து மனித நாகரிகம் வளர்வதற்குக் காரணம் அவன் இயற்கையை வசப்படுத்தியதுதான் என்று அவர் சொன்னார். மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்தான். வெயிலிலே உணவைப் பதப்படுத்தி நீண்டநாள் சேமித்து வைத்தான். காற்றை மறித்து ஆலைகள் கட்டினான். ஆற்றை அடைத்து மின்சாரம் உண்டாக்கினான்.

ஆனால் கனடாவில் எல்லாம் நேர்மாறாக நடந்தது. இயற்கை எனக்குப் போதிய வேலைகளை உற்பத்தி செய்த வண்ணம் இருந்தது. நீலமான வானம் சடுதியாக நிறம் மாறி பனிக்கட்டிகளைக் கொட்டும். நான் அவற்றைக் கொத்தி அப்புறப்படுத்த வேண்டும். மழையும் வெயிலும் மாறி மாறி வேலை செய்யு புல்லை வளர்க்கும். அவை வளர வளர நான் வெட்ட வேண்டும். மரத்திலுள்ள இலைகள் இடையறாது கொட்டும். நான் அவற்றை அள்ளியபடியே இருக்க வேண்டும். இப்படி வீட்டைப் பராமரிப்பதில் என் அருமையான நேரம் முழுவதையும் செலவு செய்தேன். அப்படியும் பணி முடிவதில்லை.

என்னுடைய வீட்டு வாசலில் இடதுபக்கம் ஐந்து சுவீட்சுகள் இருக்கும். அவற்றில் வேலை செய்ய வேண்டியது ஐந்து பல்புகள். எக்குத்தப்பாக வீட்டின் பல பாகங்களில் இருந்தன. எந்த சுவீட்சைப் போட்டால் எந்த பல்பு எரியும் என்பதை என் மனைவி இரண்டு நாளில் படித்துவிட்டாள்.

அதிகாலையில் நான் எழும்பும்போது சொல்வாள் இந்த சுவீட்ச் பல்பு வேலை செய்யவில்லையென்று. இவளுக்கு மாத்திரம் எப்படி முதலில் தெரிந்து விடுகிறது. இந்தக் கதவு துளையில் சாவி போக மறுக்கிறது. இது எப்படி? நடு இரவில் சாவி வந்து இரகசியமாகச் சொன்னதா?

நாற்காலிக்குக் கால்கள் நாலு என்பது உலகம் முழுக்கத் தெரிந்த விடயம். ஒரு குறிப்பிட்ட நாற்காலிக்கு நான்கு கால்கள் உண்டென்ற செய்தி அவளுக்கு எப்படியோ முதலில் கிடைத்துவிடுகிறது. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் நானே தேட வேண்டும். தோட்டத்து வேலிகளைப் புதுப்பிப்பதும், வாசல் வழிப்பாதையை செப்பிவிடுவதும் என் வேலையே. இதுதவிர எந்த நேரமும் குளிர் பெட்டியோ, சலவை யந்திரமோ, துடைப்பானோ, குளிர்நீட்டியோ உடைந்துவிடும் சாத்தியக் கூறு டமோகிளிசின் கூரிய வாள்போல என் தலைமேல் தொங்கியது.

அப்படியான உற்பாதம் சீக்கிரமே ஒருநாள் சம்பவித்தது. பனிப்போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். நம்பாதீர்கள். இது தினமும் என் வீட்டில் நடக்கிறது. பனிப்புயல் வீசுகிறது. பத்து வருட முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் என் வீட்டுக் கார் பாதையில் கொட்டும் பனிப்பாளங்களை நான் அதிகாலை தொடங்கி மதிய சாப்பாட்டு நேரம் வருவதற்கிடையில் வெட்டிச் சாய்த்து சுத்தம் செய்து விட்டேன். அப்படிச் செய்து முடிக்கவும் என்னையே பார்த்துக் கொண்டிருந்த வானம் பின்னேரத்துக்கான பனியைக் கொட்டியது.

வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்க முடியவில்லை. தட்ப வெப்ப நிலை முன் சரசரவென்று பங்குச் சந்தைபோல கீழே சரிந்தது. பார்த்தால் ஹற்றர் வேலை செய்யவில்லை எரிவாயுவை வெட்டி விட்டார்களோ, அல்லது மெஷினில் ஏதோ குறைபாடோ குளிர் ஏறிக் கொண்டே போனது. உடனே அவசர நம்பரைத் தொடர்பு கொண்டேன். மறுமுனையிலிருந்து நீங்கள் பேசுவது புரியவில்லையென்று கத்தினார்கள்.

அதற்குக் காரணமிருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன. அவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வாசகங்களாக வெளியே வந்தன.

“நாங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று சத்தம் வைத்தேன். பல மணி நேரம் கழித்து எரிவாயுக் கம்பனியிலிருந்து பூமி அதிர் மிதித்து நடந்தபடி ஒருவர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் Equator போல சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயுதங்களை தரித்திருந்தார். அவர் நடக்கும்போது அவை மணிகளப்போல அசைந்து சப்தித்தன. வந்தவர் முச்சு வீச ஆரம்பித்தார். பிறகு அப்படியே மல்லாக்காக சரிந்துவிட்டார். நாலு மணிநேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழுப்பினார். அதற்குப் பிறகுதான் எங்கள் ரத்தம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

அவர் தந்த பில்லைப் பார்த்த கணமே நான் மலைத்துவிட்டேன். ரத்தம் கொதித்தது. இதை முதலிலேயே தந்திருக்கலாம். திருத்த வேலைகளைச் செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். இப்படி நான் சொல்ல நினைத்தேன். ஆனால் நான் சொல்லப் போவதை கேட்க யார் இருக்கிறார்கள்.

மூன்றாம் வீட்டு கிழத் தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் வீட்டைப் பராமரித்தபடி இருப்பார்கள். மழைக்காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு இன்ச் வீதம் வளரும் புற்களை ஓயாது வெட்டுவார்கள். வெயில் காலத்தில் அதே புற்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். காற்றடித்து காலநேரம் பாராமல் கொட்டும் இலைகளை வாரித் தள்ளுவார்கள். கையுறை மாற்றி சுவர்களுக்குப் பெயிர் அடிப்பார்கள். கர்வம் பிடித்த ஒரு கடுமையான எசுமான்போல அந்த வீடு அவர்களை விரட்டியபடியே இருக்கும்.

அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏலத்தில் மலிவாக வாங்கிய மரண ஊர்வல காரொன்றில் அடிக்கடி வந்து, வீட்டை விற்றுவிட்டு முதியவர் விடுதியில் போய் தங்கும்படி பெற்றோரை வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

எங்கள் பூர்வீக நாட்டில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் அது உங்களுக்கு அடிமையாக உழைக்கும். சாய்மனைக் கதிரையில் படுத்தபடி வெளியே ஓடிப்பிடித்து விளையாடும் அணில்களைப் பார்க்கலாம். வாழை மரங்கள் வளர்வதையும், முருங்கைப்பூ பூப்பதையும் பார்த்து ரசிக்கலாம். மணிகளைக் குலுக்கி திரும்பும் பசுமடுகளை தடவி விடலாம். குடைக்காரன் வந்து குடை திருத்துவான். ஈயக்காரன் வந்த ஈயம் பூசுவான். தானாகப் பழுத்த மாம்பழங்கள் தொப்பென்று வந்து விழும். அவற்றைக் கடித்து சாப்பிடலாம். ஒன்றுமே செய்யத் தேவையில்லை. இன்பலோகம்தான்.

ஆனால் இங்கே கதை வேறு. சாய்மனைக் கதிரையை கண்ணிலே காட்டக்கூடாது. வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்க வேண்டும். அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. சூரியன் மூளைக்குள் இறங்கியதுபோல ஒரு வெளிச்சம். உலகத்திலேயே இரவு முழுவதும் திறந்து வைத்திருக்கும் இடங்கள் இரண்டே இரண்டு. உணவகம் - கேனிக்கை அரங்கம். ஆனால் இந்த உலகில் வடஅமெரிக்காவில் மட்டுமே Home Depot என்னும் வீட்டுப் பராமரிப்புச் சாமான்கள் நிறுவனம் இரவு பகல் 24 மணிநேரமும் திறந்திருக்கும். அதிகாலை மூன்று மணிக்குக்கூட எறும்புகள் சீனிக்கட்டி தூக்குவதுபோல சாமான்களைக் காவியபடி சனங்கள் நிரையாகப் போய்க்கொண்டிருப்பதை காணலாம்.

ஒரு பெரிய தத்துவத்தின் சிறிய வாசல் எனக்கு அப்போது திறந்தது. நானும் முழு ஆர்வத்தோடு சில பராமரிப்பு வேலைகளை பழகிக் கொள்ளுவது என்று தீர்மானித்தேன். ஒரு ஆள் உதவியோடு பியூஸ் மாற்றவும், இரண்டு பேர் உதவியோடு பல்ப் பூட்டவும் செய்தேன். இப்போது மூன்று பேர் உதவியோடு பில்டர் மாற்ற பழகிக் கொண்டு வருகிறேன். மீதி வேலைகளுக்கு இரவும் பகலும் பராமரிப்புக்காரர்களைத் தேட வேண்டும்.

ஒரு நாள் வெளியே புறப்பட்ட நாள் திடுக்கிட்டு விட்டேன். அல்லும் பகலும் உழைத்த கிழத் தம்பதியினர் வீட்டு முகப்பில் SOLD என்று வாசகம் எழுதிய பலகை ஆடிக்கொண்டிருந்தது. அப்பொழுதுகூட வீட்டு முற்றத்தில் குந்தியிருந்தபடி அவர்கள் இருவரும் புல்லிலே களை பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

அன்றே செயலில் இறங்கினேன். எங்கள் வீதியில் ஒரு சமூகநல மையம் இருந்தது. வீட்டைப் பராமரிக்கும் பலவிதமான கலைகளையும் கற்றுத் தேர்ந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவர்களிடம் முதலில் தச்சவேலை வகுப்புக்கு கட்டணம் கட்டினேன். வகுப்புக்குள் காலடி வைத்ததும் ஈர மரத்தின் மணம் முக்கில் பட்டது. வகுப்பில் 15 பேர் இருந்தார்கள். எங்கள் ஆசான் இளம் வயதுக்காரர். தோளிலே வார் மாட்டிய காற்சட்டையும் பனியனும் அணிந்திருந்தார். பதினாறு வயது தாண்டாத பையனொருவன் முக்கோணமாக வெட்டிய சாண்ட்விச்சை விளிம்புகள் உதிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் கடதாசிக் குவளையைக் கையினால் பிடித்து லேசாகச் சுற்றியபடி தேற்றை உறிஞ்சினான். முகத்திலிருந்து எதிர்ப்பக்கத்துக்கு வளைந்த கூந்தல் உள்ள பெண்மணி கேசம் வழியாகப் பார்த்தபடி அவசரமாக நோட் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். எங்கள் ஆசான் உரையாற்றினார். மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்கக்கூடியவையே. அதற்கு அவனிடம் தகுந்த ஆயுதம் இருக்க வேண்டும். இதுவே அவர் கூறிய உச்ச மந்திரத்தின் பொருள்.

பயிற்சி வகுப்பைத் தொடங்கினார். ஒரு தவ்வல் பிள்ளையும் செய்யக்கூடியது. ஒரு

வட்டமான பலகைத் துண்டு. நாலு கால்கள். இந்தக் கால்களை அந்தப் பலகையின் சரியான இடத்தில் பொருத்தி, சரியாக ஆணி அடிக்க வேண்டும். அப்பொழுது ஒரு சரியான ஸ்டூல் உண்டாகும்.

ஒரு ஆணியை எடுத்து பலகையில் அடிப்பது மிக சாதாரண விஷயமென்று உங்களில் பலர் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல. ஆணி அடிப்பதில் பதினாறு வழிவகைகள் இருக்கின்றன. 140 விதமான ஆணிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. சுத்தியல்கள் எத்தனை விதம் என்று நினைக்கிறீர்கள்? 64 விதமான சுத்தியல்கள் உள்ளன. (ஒரு ஒற்றுமையைக் கவனியுங்கள், ஆயுதகலைகள் 64 என்று விளம்புகிறது எங்கள் பழந்தமிழ் இலக்கியம்) இந்த சுத்தியல்களைப் பிடிப்பதற்கு 217 விதமாக பெருவிரல்கள் உலகத்தில் நடமாடுவதாகச் சொல்கிறார்கள். அவற்றை அடிக்கும்போது பெருவிரல்கள் நசுங்குவதில் எத்தனை வகைகள் இருக்கின்றன? அது இன்னும் கணிக்கப்படவில்லை.

ஐயா என்ன செய்யிறியள்?

ஆணி அடிக்கிறேன்

அது என்ன?

பெருவிரல்

இல்லை, கையில் என்ன வைத்திருக்கிறியள்?

ஆணி

மற்றக் கையில்?

சுத்தியல்

ஐயா அது சுத்தியலில்லை. போய் ஒரு அசல்

சுத்தியல் கொண்டு வாங்கோ!

நான் போனேன். சிறுபிள்ளைகூட இனங்கண்டு பிடிக்கக்கூடிய ஆயுதத்தைத் தேடி. அந்தப் பக்கம் வாசல் இருந்தது. கதவும் இருந்தது. அதைத் தள்ளினேன். ஏனென்றால் அது இழுக்க வேண்டிய கதவு. இழுத்தேன். திறந்து வழிவிட்டது. அங்கே எனக்காக காத்துக் கொண்டு வானம் இருந்தது. காற்று குளிர்ந்துபோய் இருந்தது. பிறகு அந்தப் பக்கம் நான் போகவேயில்லை.

பெருவிரல் காயம் ஆறியபிறகு ஒரு நாள் கோடை கால முடிவில் நான் இன்னும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்தேன். இரண்டாவது பக்கத்தை எழுதிக் கொண்டிருந்தபோது மூன்றாவது வீட்டில் ஏதோ அரவம் கேட்டு மனைவி சைகை செய்தார்.

எட்டிப் பார்த்தேன். மகனுடைய மீன்வால் மரண ஊர்வலக் கார் வெளியே நின்றது. அந்த நீண்ட வாகனத்தின் முன்னுக்கும் பின்னுக்குமாக மிச்சமிருக்கும் சாமான்களை அந்தக் கிழத் தம்பதியினர் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் வண்டி புறப்பட்டது. அவர்களை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் வீட்டுக்காக இரவும் பகலும் உழைத்த அந்த மூத்தவர்களை இனிமேல் காணாமட்டேன் என நினைத்தபோது வருத்தமாக இருந்தது. கைகளை அசைத்தேன். சவ ஊர்தியின் பின்னாலிருந்து இரண்டு உயிருள்ள மனிதக் கைகள் தெருத் திருப்பம்வரை ஆடிக்கொண்டேயிருந்தன.

அவர்கள் எனக்குக் கை காட்டினார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் தங்கள் பழைய வீட்டுக்குக் காட்டினார்கள் என்று மனைவி சொன்னாள்.

என்னுடைய பட்டியல் முடிவு பெறாமல் பல நாட்கள் அந்த மேசையிலேயே இருந்தது.●

கனகேஸ்வரி நடராஜா



கனடாவில் நடைபவனிகளும் நம்மவர்களும்

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. வார முடிவில் நடைபவனிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. நம்மவர்களும் ஏனைய கனடா மக்களுக்கு எந்தவிதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்த வண்ணம் இருக்கிறார்கள். நடைபவனி என்ற ஒரு நிகழ்ச்சியை கனடா வந்த பின்னரே நான் அறிந்தேன். ஆரம்ப நாட்களில் நடைபவனிகள் நடைபெற்றாலும் அதில் நம்மவர்கள் பெரிதளவில் பங்குபற்றுவதில்லை. தாய்நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கும் எம்மினத்தவருக்கும் எவ்வாறு உதவலாம் என்பதை எமது நோக்கமாக இருந்தது. அத்துடன் எங்கள் வாழ்க்கையையும் இங்கு ஓரளவுக்காவது நன்றாக அமைக்க வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தினோம். நாளடைவில் இந்நாட்டு விழுமியங்களை விளங்கிக் கொண்ட பின்னரே நடைபவனி என்ற பதம் எங்கள் மனதில் பதியத் தொடங்கியது. முதலாம் தலைமுறையினர் ஓரளவுக்கு தங்கள் கால்களில் நிற்கத் தொடங்கியதோடு, இரண்டாம் தலைமுறையினர் சிறிது தலை தூக்கிய பின்னர், “ஏன் நாங்களும் நடைபவனி களை நடத்தினால் என்ன? எமக்கு அடைக்கலம் தந்த இந்த நாட்டுக்கு நாங்கள் கட்டாயமாக ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும்” என்பன போன்ற எண்ணங்கள் எம்மவர் மனதில் உதித்தன.

நடைபவனி என்றால் என்ன? இதன் ஆங்கிலப் பதம் Walk – A – Thon. அதாவது Walk (நட), A (ஒரு), Thon (மரதன்) என்பதன் சுருக்கம். Thon என்பது மரதன் போட்டி என்பதாகும். மரதன் ஓட்டம் பற்றி எமது நாட்டில் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட தூரம் ஓடுவதையே இது குறிக்கும். மரதன் போட்டியில் ஓடி வெற்றி பெற்றார் என்பது போன்ற வாக்கியங்களை அங்கு செவி மடுத்திருக்கிறோம். மரதன் ஓட்டத்துக்கும் நடைபவனிக்கும் பாரிய வேறுபாடு உண்டு. மரதன் என்பது ஒரு தூரத்துக்கு ஓடுவது. ஆனால் நடைபவனி எங்கள் உடல் வலுவுக்குத் தக்கபடி நடப்பதாகும். இந்நாட்டில் நடைபவனி என்பது ஏதாவதொரு குறிப்பிட்ட கைங்கரியத்துக்காக நிதி சேர்க்கவென ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஸ்பான்சர் நடை (Sponsored walk) எனவும் சொல்லலாம். இதில் பங்குபற்றுவதற்கு வயதெல்லை கிடையாது. ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரும் பங்கு பற்றலாம். தூரம், வேகம் சம்பந்தமான போட்டி கிடையாது. ஏற்கனவே திட்டமிட்டு குறிக்கப்பட்ட ஒரு பாதையில் நடப்பதை இந்நிகழ்வு. இந்த நடைபவனியின் பார்வையாளர்கள் அதன் நற்காரியத்துக்காக தம்மால் இயன்ற நிதியை வழங்கலாம். இதில் பங்குபற்றுவவர்கள் ஏற்கனவே தமது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் அவர்களின் வசதிக்கேற்ப நிதியைப் பெற்று கொள்வர் (Pledge).

சதங்களைக்கூட இதற்கு வழங்குவதில் ஆட்சேபணை கிடையாது. இதனால் சிறுவர்கள் கூட நிதி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

1953ல் போட்டேரிக் கோவினைச் சேர்ந்த சன்யுவான் என்ற தென்னமெரிக்கர் முதன்முதலாக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இந்த நடைபவனியை நடத்த முன்வந்தார். எவருமே எதிர்பாராத வகையில் முதல் நான்கு நாட்களில் 85,000 டாலர்கள் சேகரிக்க முடிந்தது. இது மிகப் பிரபலமடைந்ததால் 1968ல், அதாவது முதலாவது நடைபவனி நடந்து 13 வருடங்களின் பின்பே இது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று உலகளாவிய அளவில் நடைபவனி பிரபல்யமாகி நடைபெற்று வருகிறது.

அண்மைக் காலங்களில் நம்மவர்கள் மத்தியில் பல நற்காரியங்களுக்காக நடைபவனிகள் நடைபெறுகின்றன. தங்களுக்கு அடைக்கலம் தந்த கனடா நாட்டுக்கு தங்கள் நன்றிக் கடனைச் செலுத்தும் ஒரு விடயமாக அதிகமான நடைபவனிகள் அமைந்துள்ளன. பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள், சமூக அமைப்புகள், பொதுமன்றங்கள் முதலியன, இங்குள்ள வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் இருதயநோய் போன்ற உயிர்கொல்லும் நோய்களின் ஆராய்ச்சிகள், வைத்திய உபகரணங்கள் கொள்முதல் போன்றனவற்றுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் சேகரித்து வழங்குவதை மக்கள் தொடர்புச் சாதனங்கள் பெரியளவில் விளம்பரப்படுத்துகின்றன. இதனால் இதில் பங்குபற்றுவோருக்கு ஆர்வம் அதிகரிப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுகிறது. எமது சமூகத்துக்கு இந்நாட்டவர் மத்தியில் நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கிறது. நான் இருப்பது ஓர் முதியோர் இல்லத்தில். இங்கு ஆண்டுதோறும் கோடையில் நடைபவனி இடம்பெறும். சக்கர நாற்காலிகளின் உதவியுடனும் வோக்கர் மற்றும் ஊன்றுகோலின் உதவியுடன் வாழ்பவர்களே இங்கு அதிகம். இவர்களுக்கெல்லாம் நடைபவனியா என்று நீங்கள் வியக்கலாம். நடக்க முடியாதவர்கள் கட்டிடங்களுக்கு உள்ளேயே தங்களின் உபகரணங்களின் உதவியுடன் வலம் வரலாம். சிறிது வலு உள்ளவர்கள் கட்டிடத்தைச் சுற்றி நடக்கலாம். நன்றாக நடக்கக் கூடியவர்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதையால் ஊர்வலம் வரலாம். பங்குபற்றுவோர் அனைவரும் ஆகக்குறைந்தது 20 டாலர் நிதி வழங்க வேண்டும். இதனால் தாங்களும் ஒரு நற்காரியத்துக்கு உதவி செய்ததாக முதியோர்கள் கருதுகின்றனர்.

எல்லா நடைபவனிகளுக்கும் முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த நடை – பவனியை 2003ம் ஆண்டிலிருந்து இங்குள்ள பகவான் சத்தியசாயி பாபா பாடசாலை நடத்துகிறது. இங்கு நிதி சேர்ப்பதற்குப் பதிலாக சுவாமியின் போதனைகளாகிய சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து அதனை மக்கள் மத்தியில் பரப்புவதே இந் நடைபவனியின் நோக்கம்.

இம்முறை இதில் விசேடம் என்னவெனில் ரொறன்ரோ நகரசபையில் எமக்கென ஒரு உறுப்பினர் திரு. நீதன் சண் இருப்பதனால் சபைக் கூட்டத்தில் இதுபற்றிய விளக்கத்தையும் விழிப்புணர்வையும் எடுத்துக்கூறி, இதற்கு சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கு வழங்கும் நிதி உதவிகளுக்கு வரிச்சலுகை வழங்குகிறது. 40வீத வரிச்சலுகையை வருமானவரித் திணைக்களம் வழங்குவதால் பலரும் மிகவும் ஆர்வத்துடன் நிதி வழங்குகின்றனர்.

இந்நாட்டில் நாங்கள் கற்க வேண்டிய பல நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பிறருக்கு உதவி செய்தல். எம்மவர் மத்தியிலும் இத்தகைய ஒரு விழுமியம் பரவி வருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை.●



இரா. சம்பந்தன்

நினைப்பும் நிறைவும் !



இன்று கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் இருந்து நேரடியாகப் பயணப்பட்டவர்களாவும் ஐரோப்பிய நாடுகளில் இளைப்பாறிக் கொண்டு பின்பு பயணப்பட்டு வந்தவர்களாகவும் பெரும்பாலும் காணப்படுகின்றார்கள். கல்வியையும் வேறு துறைகளையும் சார்ந்து பயணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும்.

பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் பிரான்ஸில் இருந்துவிட்டு வந்தவர்கள் நோர்வே சுவீடன் சுவீடன் ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து புறப்பட்டவர்கள் என்று வேறுபட்ட வாழ்விடங்களை விட்டு கனடாவைத் தஞ்சம் அடைந்தவர்கள் மிகவும் அதிகம். அதிலும் ஐரோப்பிய நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த எம்மவர்கள் கூட அந்த நாடுகளை உதறி விட்டு கனடாவை இன்று சேர்ந்திருக்கின்றார்கள்.

இவர்களெல்லாம் தாம் புகுந்த நாடுகளை விட்டு வெளியேறி கனடாவைத் தம் வாழ்விடம் ஆக்கிக் கொள்ள என்ன காரணம்? பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் சுவீடிலேயே தங்கியிருக்கலாம். பிள்ளைகளின் மொழிப் பிரச்சனை என்றால் பிரித்தானியாவில் இருந்திருக்கலாம். நோர்வே போன்ற நாடுகளில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு அதிகநாள் ஓய்வு வசதிகளுடன் வேலை பார்த்த பலர் கனடாவுக்கு வந்து மணித்தியாலச் சம்பளத்துக்கு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க ஒரு காரணம் உண்டு.

அது கனடா கடைப்பிடித்து வரும் பல்கலாசாரக் கொள்கையாகும். உள்ளேயும் வெளியேயும் தாம் அனுபவித்திராத தனிமனித சுதந்திரம் ஏனைய நாடுகளை விடக் கனடாவில் அதிகம் என்ற அனுபவ உணர்வை கேள்வியுற்றும் விடுமுறைகளுக்கு வரும்போது நேரில் கண்டறிந்தும் அதன் பயனாகத் தம் வாழ்விடத்தை மாற்றிக் கொண்டவர்கள் பல தமிழர்கள்.

அப்படிக்க கனவுகளை வளர்த்துக் கொண்டு வந்தவர்கள் தாம் எதிர்பார்த்ததைக் கனடாவில் அடைந்திருக்கின்றார்களா என்றால் எதிர்பார்த்து வந்ததைவிட அதிகமாகவே அடைந்திருக்கின்றார்கள் என்பதே விடையாகும். ஒரு மனிதன் தன் முயற்சியின் பயனை எதுவித சேதாரமும் இன்றி முழுமையாக அறுவடை செய்து கொள்ளக் கூடிய நாடாக கனடா இருக்கின்றது. அதனாலே சேர்வைத் தூரப் போட்டுவிட்டு நடக்கும் அத்தனை மனிதரும் கனடாவில் சுகம் பெறுகின்றார்கள். இதில் தமிழர்களும் அடக்கம்.

இன்றைய கனடாவில் தமிழர்கள் அரசியல் பொருளாதார கல்வி வளர்ச்சியில் உச்ச நிலையை எட்டியிருக்கின்றார்கள். பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேறிய தமிழ்க் குழந்தைகளின் ஆற்றல் பல அரசு நிர்வாகப் பணிகளை இன்று எளிமையாக்கி இருக்கின்றது. நூற்றுக் கணக்கணக்கான தொழிற்சாலைகளுக்கும் ஆயிரக் கணக்கான வர்த்தக நிலையங்களுக்கும் தமிழர்கள் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.

சில தேர்தல் தொகுதிகளிலே வெற்றி பெற்றுப் பாராளுமன்றமும் மாநகர சபைகளுக்கும் தமிழர்கள் சென்றிருக்கின்றார்கள். தமிழர்களை அவ்வணைத்துச் சென்றால் வெற்றி வாய்ப்பை எளிமைப்படுத்திக் கொள்ள முடியும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சிந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்க இனமாக தமிழ்ச் சமூகம் கனடாவில் இன்று இருக்கின்றது.

இவையெல்லாம் எம் கனவுகளின் ஒரு பகுதியாகவே இருந்து விடுகின்றது. கனடிய தேசிய நீரோட்டத்தில் தம்மை மட்டுமே இணைத்துக் கொண்டு நீந்தி விடாமல் இனத்தையும் சுமந்து கொண்டு நீந்த முயற்சிப்பவர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றார்கள். 350 இருக்கைகளுடன் பறப்பதற்கு உருவாக்கப்பட்ட விமானம் ஒன்று 35 பேருடன் பறந்து தன் பயணத்தை முடித்துக் கொண்டால் விமானத்தின் கடமை நிறைவானதாக இருக்குமே ஒழிய அதனால் கிடைக்கும் பலன் எதுவும் இல்லாததுபோல இன எழுச்சியைத் தவிர்த்து தனிமனித உயர்வு எதுவும் பெரிய பலனைத் தமிழர்களுக்குத் தந்து விடாது என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழர்கள் கனடாவில் மொழி வளர்ச்சியில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். மொழி வளர்ச்சி என்னும் போது எல்லாத் தமிழ்க் குழந்தை களுக்கும் தமிழை எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுப்பது என்று அர்த்தமாகி விடாது. பிற மொழிகளைப் பேசுவோர் தம் குழந்தைகளுக்கு தங்கள் மொழியை எப்படிச் செலுத்திக் கொள்கின்றார்கள் என்பது ஆராயப்பட்டு அதில் ஏதாவது புதுமை இருப்பின் நாமும் பின்பற்ற முயல் வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தம் நாடுகளில் பயன்படுத்தும் வட்டார மொழிச் சொற்கள் ஆராயப்பட்டு ஒரு பொது இணக்கம் காணப்பட வேண்டும். அல்லாது போனால் ஜேர்மனியில் தமிழ்க் குழந்தை பேசும் தமிழ் கனடியக் குழந்தைக்கு எதிர்காலத்தில் புரியாமலே போய்விடும்.

அது போல அரசியலில் புகுந்தவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இனத்தின் அடையாளத்தை நிலை நாட்டுபவர்களாக மட்டும் இருந்துவிடாது அதைப் புதுப்பிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். புதுப்பித்தல் என்பது பெரும் பயன் தராத தீபாவளி போன்ற அடையாளங்களைத் துடைத்துவிட்டு அந்த இடங்களில் மே18 போன்ற வரலாற்று நாட்களைப் புகுத்திக் கொள்ளும் உத்தியாகும்.

அதுபோல ஆலயங்களும் சேகரிக்கும் பணத்தைக் கொண்டு புதிய கட்டிடப் பணிகளையும் திருத்த வேலைகளையும் நிறுத்திக் கொண்டு மிகப் பெரிய சுற்றளவில் ஒரு பல்கலைக் கழகத்தையும் தமிழ் வளர்ச்சித் துறையையையும் தமிழிசைக் கருவிகளின் வகுப்புகளையும் ஆரம்பிக்க வேண்டும்.


போர்க் காலத்தில் சிதைந்தும் மறைந்தும் போன தமிழ் நூல்களும் புலம் பெயர் தமிழர்களின் நூல்களும் பத்திரிகைகளும் முழுமையாகப் பேணப்படும் தமிழ் நூல் நிலையம் ஒன்றை பலமாடிகள் கொண்ட கட்டிடத் தொகுதியாக உருவாக்க வேண்டும். இதுவே அந்த ஆலயத்தின் மிகப் பெரும் இறைப்பணியாக என்றென்றும் போற்றப்படும் என்பதை உணர வேண்டும்.

கனடாவுக்கு 150 வயது என்று நாடே பரவசப்படும் இந்த வேளையில் தமிழினம் தானும் பக்குவப்படுவதற்கான சிந்தனையை வளர்த்துக் கொள்வது அனைவருக்கும் நன்மை தரும்!●



ப. ஸ்ரீஸ்கந்தன்

150 வருடங்களில் எனது வருடங்கள் 33



33 வருடங்களுக்கு முன்னர் கனடாவின் 117வது பிறந்த தினமன்று நான் கனடாவில் கால் பதித்தேன். ஏரோபுளொட் விமானம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரைத்தட்டியபோது, மண்ணைவிட்டு வந்த கவலை இதயத்தைக் கனக்க செய்தது.

ஐந்து வருடங்கள் இங்கு தங்கி உழைத்துக் கொண்டு திரும்பிச் செல்லாமென்று மனதைத் தேற்றி கொண்டேன். இப்படிக்காலான நேரிடுமென்று நான் நினைத்திருக்கவில்லை.

விமான நிலையத்தில் ராஜ மரியாதை கிடைத்தது. எனது சமூகக் காப்புறுதி இலக்கத்தைக் கையில் தந்தார்கள். எனக்கு இது மூன்றாவது இலக்கம். அடுத்தது கொழும்பு சென்ற. பெனடிக்ஸ் கல்லூரி அகதி முகாமில் தரப்பட்ட அகதி இலக்கம். விமான நிலையத்தில் வைத்தே சுகாதார அட்டைக்கான விண்ணப்பத்தையும் நிரப்பச் சொன்னார்கள்.

ஒரே நாளில் வீதியில் தூக்கி வீசப்பட்டு 'இனி என்ன' என்று தெரியாமல் அலடப்பட்ட நாட்களில் எங்களை அரவணைத்த கனடா தேசத்துக்கு நன்றியாகவும் விசுவாசமாக நினைத்துக் கொண்டேன். அன்றிரவு வானவேடிக்கைகள் நடந்தன. வீதிகளில் பிள்ளைகள் பூந்திரி கொழுத்தி மகிழ்ந்தார்கள்.

அப்போது ஒருவரது குறைந்த சம்பளம் மணித்தியாலத்துக்கு 3 டாலர் 75 சதமாகவும், ரிரிசி மாதாந்தக் கட்டணம் 28 டாலராகவும் இருந்தது. வர்த்தக அங்காடிகளெல்லாம் சனிக்கிழமைகளில் ஆறு மணிக்கு மூடப்பட்டு விடும். ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படுவதேயில்லை. அந்நாட்களில் கனடா மிக அமைதியாக இருக்கும்.

ஸ்ரீல்ஸ் அவெனியூவிற்கு வடக்குப் பக்கமாக வயல்களும் வெட்டவெளிகளும் மின்விளக்குகளின்றி இருண்டு கிடந்தன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த பகுதியில் ஒற்றையடிப் பாதையூடாகச் சென்றே றிச்மன்ட் ஹில் பிள்ளையாரைத் தரிசித்தோம்.

அப்போது சுமார் மூவாயிரம் வரையான தமிழர்களே இங்கிருந்திருக்க வேண்டும். அனேகமானோர் நல்ல வேலைகளில் இருந்தார்கள். புதிதாய் வந்த எங்களுக்கு

பாதுகாப்பு உத்தியோகத்தர் (Security guard) வேலையே உச்சமான தொழிலாகக் கிடைத்தது. ரொறன்ரோவில் ஓரிரு தமிழ்க் கடைகள் இருந்தன. மீன் வாங்க பிலிப்பினோ கடைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வீட்டு முகவர் ஒருவரும், காப்புறுதி முகவர் ஒருவருமே எம்மவர்களில் இருந்தனர். தமிழ் வைத்தியர் ஒருவர்கூட இருக்கவில்லை. எமக்கென்று படமானிகைகள் இருக்கவில்லை. வீட்டில் வீடியோ பிளேயர் வைத்திருப்பவர்கள் பணக்காரராக அறியப்பட்டனர்.

எமக்கான ஓர் ஊடகமாக தொலைபேசிச் செய்திச் சேவையொன்று இயங்கி வந்தது. இலங்கை தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தமிழ்ப் பத்திரிகையொன்று செந்தாமரை என்ற பெயரில் (இன்றைய தமிழர் செந்தாமரை அல்ல) அவ்வப்போது வெளிவரும்.

1989களில் இங்கு வெளிவந்த பிரதான பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இலங்கையின் யுத்தச் செய்திகள் வர ஆரம்பித்தன. ஜேர்மனியிலிருந்து கப்பலில் வந்து நிபுணவல்லாந்து கடலில் இறக்கி-விடப்பட்ட 155 தமிழர்களின் வருகையைத் தொடர்ந்து கனடியத் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் அலறத் தொடங்கின.

'Boat people' என்று நாம் அழைக்கப்பட்டோம். இவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்ற குரல் கனடிய அமைச்சரவைக்குள்ளும் வலுப்பெற்றது. ஆனாலும் அப்போதைய பிரதமர் பிரைன் மல்ஹோனி, "அவர்களை வரவேற்போம்" என்று உறுதிபடக் கூறினார்.

87களின் பின்னர் எமது இளையோரின் வருகை அதிகரித்தது. சிலர் வன்முறைகளில் ஈடுபட்டனர். வாள்வெட்டு, துவக்குச் சூடுகள் எல்லாம் நிகழ்ந்தேறின. இதனால் எம்மை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து 'Tamil gang' என்று நாமம் சூட்டப்பட்டது.

இந்தப் பட்டங்களெல்லாம் தாண்டி கனடா மண்ணில் தமிழர்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்கின்ற நிலையேற்பட்டிருக்கின்றது. எமது முன்னோரின் கடின உழைப்பினால் கிடைக்கப்பெற்ற பொருளாதாரத்தையும் போக்குவரத்து வசதிகள் போன்றவைகளையும் நாம் அனுபவித்தபோதிலும், இன்று நாமும் எமது தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

வீடு விற்பனை முகவர், காப்புறுதி முகவர், வீட்டு அடமானக் கடன் முகவர், வணிகத் துறையினர் தெரிந்தோ தெரியாமலோ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

ஆயினும், இந்நாட்டின் மக்கள் மத்தியில் எம்மைப் பெருமைப்படுத்துபவர்கள் இங்கு படித்துப் பட்டம் பெற்று வைத்தியசாலை தொடக்கம் அரசு நிர்வாகங்கள், பெரும் முன்னணி நிறுவனங்கள் என்று பலவற்றிலும் உயர் பதவிகள் வகிக்கின்ற எமது அடுத்த தலைமுறையினர் என்பதையிட்டு நாம் பெருமை கொள்ளலாம்.●

கனடா தினம்! நம் முகப்புத்தக உலகம் கனடாவின் 150வது பிறந்த தினத்தைத் தொடர்ந்து கொண்டாடுகிறது. “ஐஸ்லை முதல் தேதியை கனடாவின் பிறந்த தினம் என்று சொல்லி வாழ்த்துவதைவிட கனடாக் கூட்டமைப்பு அமைந்த ஆண்டு நிறைவு என்று சொல்லி மகிழ்வதே சரியாக இருக்கும்” என்று ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். உண்மைதான். 150 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் ஆளுகைக்குக் கீழ் இருந்த அன்றைய கனடா என்ற பிரதேசம் ஒன்றாறியோ, கியூபெக் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுடன் நியூபிரான்ஸ்விக்க், நோவஸ்கோஸியா ஆகிய இரண்டு பிரதேசங்களும் இணைக்கப்பட்டு மொத்தம் நான்கு மாநிலங்களாக கனடா டொமினியன் உருவாகியது. அதுதான் நாம் கொண்டாடும் கனடா தினம்.

சிறு சிறு விவாதங்கள் அவ்வப்போது இருந்தாலும் கனடா தினத்தைக் கொண்டாடும் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் பலரும் இட்டுக் கொண்டிருக்கின்றனர். “50 ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய ஒன்றாறியோவும், இன்றைய பிரெஞ்சு கியூபெக்கும் இணைந்திருந்தன. அன்று ஒன்றையாட்சியின்கீழ் இருந்திருந்தாலும் இன்று அவை பிரிந்து ஒரு தேசம் இருநாடுகளாக மாறிவிட்டன” என்ற பதிவு பூடகமாக எதையோ சொன்னது. லைக். உண்மைதான். “50 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய இனமான பிரெஞ்சு கியூபெக் அழகாகப் பிரிந்து தனக்கென தனித்துவத்துடன் ஒருமித்து இயங்குகிறது. அதுபோல சிங்கள தேசமும் அழகாகப் பிரிந்து ஏனைய வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களுடனும், அயல்நாடான தமிழ் நாட்டுடன் நட்புறவு கொண்டு ஒரு பெரும் சக்தி வாய்ந்த நாடாக ஆகட்டும்..” என பிரிவினை பேசுவதுபோல ஆரூட ஆசீர்வாதம் சொன்னார் ஒருவர். “பூர்வ குடிசைக்கு இன்னும் பூரண உரிமை தராத நாடுதான் கனடா” என்றார் ஒருவர். “நாம் எல்லாரும் கனடா 150 கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாம் இந்த மண்ணின் மைந்தர்களான பூர்வ குடிமக்கள் இன்று தமது உரிமையை நிலைநாட்ட ஆசைப்படுகிறார்கள்” என்று வாதிட்டார் ஒருவர்.

“கனடாவின் வெற்றி என்பது பிரிவினை எண்ணத்தை தம்மிடையே கொண்டவர்களாகவும், சிறுபான்மையினராகவே தம் உணர்வுகளையுமே பிரெஞ்சு கியூபெக் மக்களின் உரிமைகளை உணர்வுகளை மதித்து அவர்களை சரிசமமாக நடத்தி வருவதனால் சிறப்புற்று இருக்கிறது” என்று பதிவிட்டேன் நான்.

உண்மைதானே. 150 வருடங்களுக்கு முன்னர் இன்றைய கனடா உருவாகிய நாளிலிருந்து, அது சிறுபான்மையினரை மதிப்பதுடன் பல கலாசாரத்தையும், வந்தேறுகுடிகளையும் ஊக்குவிக்கும் அரசியலை இன்றுவரை தொடர்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பல இன மக்களையும்



கனடா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

45

தன்னுடன் இணைக்கொண்டு வர்ணமயமாக ஜொலிக்கிறது கனடா. வர்ணமயமாக இந்த ஆண்டு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் கனடா 150 கொண்டாட்டங்களுக்கான வர்ணமயமான இலச்சினையை வடிவமைத்தவர் ஒரு பிலிப்பீனோ கனடியர். அவரது பெயர் அர்னா கூவின். சென்ற ஆண்டு டிசம்பர் இறுதியில் தமிழர் தகவல் எழுத்தாளர்-களில் ஒருவரான எஸ். ஜெகதீசன் தனது முகப்புத்தகத்தில் இந்த இலச்சினை குறித்தும், அதை வடிவமைத்த அர்னா குறித்தும் எழுதியிருந்தார். படித்திருந்தேன். அதே காலகட்டத்தில் முகப்புத்தகம் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களில் கனடா 150 இலச்சினை வடிவமைப்பு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டும் இருந்தது. வடிவமைப்பு விமர்சிக்கப்பட்டதற்கு வடிவமைத்த “அர்னா கூவின் ஒரு இமிகிரண்ட் என்பது காரணமாக இருக்கலாம்” என்றும் சிலர் பதிவிட்டனர். (அர்னா கூவின் 2002ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் இருந்து வந்து கனடாவில் குடியேறிய இளம் பெண்) “அவர் கனடியர்தான். ஆனால் பிலிப்பீனோ கனடியர். கனடாவின் பலகலாசாரக் கொள்கை ஏனைய இனங்களுக்குத் தரும் மதிப்பு இது” என ட்விட்டரில் ஆதரவுக் கருத்துத் தெரிவித்திருந்தார் அரசியல்வாதி ஒருவர். அது நம் தமிழர்களுக்கும் பொருந்துமல்லவா.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தமிழக பத்திரிகை ஒன்றிற்காக கொடுத்த பேட்டியின் ஒளிப்பதிவு சென்ற மாதம் முகப்புத்தகத்தில் பரவலாக பகிரப்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்யக்கூடாது என்பதை சீமான் வலியுறுத்திச் பேசியிருக்கும் வீடியோ அது. அந்த வீடியோவில் “கனடாத்தமிழர்களின் பிள்ளைகள் கனடாவில் பிறந்திருந்தாலும்கூட, அந்தப் பிள்ளைகள் தமிழர்களாகவே கனடிய சமூகத்தில் கருதப்படுகிறார்கள்” என்றவகைக் கருத்தை தன் கருத்தியலுக்கு வலுச் சேர்க்க யதார்த்தமாக சொல்லியிருந்தார் சீமான். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள்.

“வேற்று இனத்தவர் தமிழகத்திற்கு முதல்வராகக் கூடாது. அவர்களுக்கு வாழும் உரிமை இருக்கலாம் ஆனால் ஆளும் உரிமை தரப்படக்கூடாது” என்ற சீமானின் கருத்து சென்ற மாதம் சுவாரஸ்யத்துடன் முகப்புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. “ரஜினியை தடாலடியாக நீ அரசியலுக்கு வரவே கூடாது என்று சொல்ல சீமானுக்கு என்ன இருக்கிறது? மக்கள் முடிவு எடுக்கட்டும்” என்றார் ஒருவர். விவாதம் சூடானது. “வட மாகாணசபைக்கு சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக வர நாம் விடுவோமா? இல்லைத்தானே.. நம் மண்ணின் மைந்தன்தான் நம்மை ஆளவேண்டும். அப்பேர்ப்பட்ட நமது நிலைப்பாடு தமிழகத்திற்கும் பொருந்துமல்லவா!” என எதிர் வாதம் வைத்தேன் நான். “யார்யாரை மண்ணின் மைந்தன் என்று நாம் கருதலாம் என்பதில்தான் நமது விவாதம் இருக்க வேண்டும்” என்றும் பதிவிட்டேன்.

“அப்போ ஞானசாரதேரர் என்ன பேசுகிறார்னு சொல்லிடுங்க” என எழுதி என் கருத்தையும், சீமான் கருத்தையும் கிண்டலாக எதிர்த்தார் ஒருவர். “தமிழர் தம்மைத்தாமே ஆளக்கூடாது என்பதற்காக ஞானசாரர் பேசுகிறார். ஆனால் சீமானோ தமிழர் தம்மைத்தாமே ஆளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்” என்று அவருக்குப் பதிலிட்டேன். தமிழேன்டா..

“நாங்க பேசறது இனத் தூய்மை அல்ல: இன உரிமை! நாங்க பேசறது இனவாதம் அல்ல: ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை!! கண் முன்னால் இனத்தை சாகக் குடுத்துட்டு இப்ப நின்று அழுகிறதுக்கு இடமில்லை. மெரினா கடக்கரையில் மெழுகுவர்த்தி ஏத்த உரிமையிலலை உனக்கு... என தமிழகத்தவனாக வெதும்பி “பன்னெடுங்காலமா வீழ்ந்து கிடந்த இனம் எழுந்திருக்க நினைக்கிறோம்” என்று சீமான் குமுறுவதை சுலபமாக நாம் கடந்துவிட முடியாது.” என்று நான் எழுதிய பதிவுக்கு பலரும் லைக் பண்ணியிருந்தார்கள்.

கியூபெக் மாநிலம் கனடாவின் தனித்துவ அரசியல் நிர்வாக அலகாக மாறி பெரும்பான்மை ஆங்கில மொழி பேசும் பிரதேசங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்து 150 வருடங்களாகிவிட்டன. நேடிவ்ஸ் ஆக இருந்தாலென்ன கியூபெக்குவா ஆக இருந்தாலென்ன, “சிறுபான்மையினர்போலத் தம் நிலையை உணரும் பழங்குடிமக்கள் தமது உரிமையை நிலைநாட்ட ஆசைப்படுவது இனவாதமாகாது” என்பதை உணர்ந்த அரசாக கடந்த 150 வருடங்களாக கனடா இருப்பதைக் காண்கிறோம். ஆம். கனடா “மை ஹோம் அன்ட் நேடிவ் லான்ட்...”●



Learning From Canada: The Grandeur of Federalism and the Drabness of Mono-ethnic Unitary State System

Professor Amuthu Joseph Chandrakanthan
Faculty of Theology, University of Toronto

The most recently released report of the Legatum Index Government Ranking credited Switzerland, New Zealand, Denmark, Sweden, Finland, Luxembourg, Canada, Norway, United Kingdom and Australia as the Top Ten countries with the best form of government.

Viewed from the perspective of political history, size of population and land mass, as well as stable systems of governance, economic and commercial strength one will find a striking difference among these ten countries in terms of their national polity or international commercial enterprise. It's not wrong to deem Canada's ascendancy to this list as one more tangible proof of the glowing success of its Federal system of governance and governments.

Good governance is the litmus test against which all nations, rich or poor, developed or developing are often ranked. It has also been noted that countries with the best governments almost by default are also the ones that have the best economic and financial stability, the best advancements in science and high-tech, the best in the delivery of healthcare and opportunities for education at all levels; besides palpable prosperity these countries also have peace-loving populations with remarkable psycho-social growth and enviable satisfaction as citizens and nationalities amidst a grand mosaic of cultures, religions, languages and ethnicities. The Federal polity of Canada is a prime example of this litany of success.

In this brief article I wish to examine some of the strikingly positive aspects of Canada's Federal system and identify at least some of those historical forces that prompted the Fathers of Confederation to face the contextual socio-economic and political challenges with undaunted courage, altruistic determination and far-reaching national vision.

Federalism as a political concept is based on the theory of dividing and sharing powers of governance between member units and political bodies or institutions without bargaining the sovereignty of the peoples that form or constitute the unit.

In this article, I use the term Federation instead of Confederation, though the latter is in vogue in common political parlance. My choice of the word Federation over Confederation is in keeping with contemporary political theories where Confederation is employed to illustrate the relations that exist between sovereign nations that form a union as we find for example in the European union or similar formations.

A retrospective and holistic view of the past 150 years of Canada's political history will reveal the fact that Canada's struggle to retain a healthy and lively tension between the Centre and the provinces was not an easy task. The success and achievements that resulted from these conflicts that erupted from time to time are hinged on the courageous openness of this nation to recognize the sovereignty of its citizens who were then represented by their elites and other leaders. The Canadian Charter of Rights and Freedoms that was proclaimed in the

last century is a loud proclamation that ultimately sovereignty is vested each and every citizen both individually and collectively.

Multiple factors jointly and individually compelled the leading elites of the different provinces and regions of the British North American crown colonies toward the idea of setting up a federal system. Britain was gradually losing interest in its North American enterprise and wanted the chosen leaders of these colonial territories to manage their own affairs while remaining loyal to Britain.

Based on past experiences of its involvement in the Anglo-American war, Britain was also unwilling to invest huge amount of financial and economic in a situation that was fraught with high risks in terms of any lucrative returns. They did not want to waste their human or economic resources without getting substantial benefits in return. The leaders of the provinces were aware of this to some extent and wanted to chart out the contours of their own destiny.

As for the colonies leasers of the in the maritime regions and in the upper and lower Canada, the threat of American expansionism was real and formidable. Their Internal divisions were felt to be weakening their power to withstand or defend in case of a massive outbreak. The only practical way out for the British colonies was to stand united and that would afford them a better chance of defending their land and retaining them from being encroached or occupied by force. In this respect a Federal system appeared to be very promising for the long term future.

Toward the middle of the nineteenth century, Upper and Lower Canada had an equal number of representatives in the Legislative Assembly. Political progress was hampered as result of each group taking a view that was opposed to the other, which led to an unresolved perpetual political deadlock. Bitter political rivalry prevented any productive progress. In lower Canada the catholic church together with its clergy was a strong power in full partnership with the ruling elite. The French language, culture and religion served to consolidate their strength.

Among other important issues was the shift in the mode of transportation of goods. Already in the early part of the last century it changed from ships and boats to the railways. It is said that each colony had its own railway system and that they were all facing serious forms of financial stress and were unable to expand. It is recorded that to make matters worse during Winter "the main St. Lawrence river would freeze, thereby bringing all transportation to a complete halt and the Gaspé mountains made it nearly impossible to transport any goods to the Atlantic colonies." All these factors in large and small scales contributed in expediting the process of evolving a federal system of governance.

Needless to say that as a human institution, no Federal system is complete, perfect and perpetual. Change is an inseparable part of human life and we cannot

deny that process to political systems. All political systems are open to modification and change.

It should also be stated that as an evolutionary political system Canada's Federal polity both in the centre and at provincial levels has many areas that even today require and demand greater attention portending major adjustments. Not least among these are: Fiscal federalism, environmental policies and the perceived unequal sharing of national/ provincial natural resources etc.

When Compared to many (Con)federal States, anyone examining the historical evolution of Canada's Federal polity will stumble on the fact that the formation of the federal system was not a cake walk to the fathers of confederation or to the leading elites of the different provinces of the upper and lower Canada or even of the maritime regions as Nova Scotia and New Brunswick that first entertained the idea of federation to sustain their economy vis-a-vis the fear of American territorial expansionism. For reasons of security and with an eye to pro-British interests, New Found land which was the first territory to cradle the English settlers was in reality, the last one, to join in the Canadian federation.

While enumerating the glorious aspects of Federation one should also bear in mind the catastrophic century preceding the "Confederation" which was marked with bitter conflicts and much spilling of blood in many parts of British North America and the United States as well as the intermittent and bloody squabbles between the French and the British settlers in the North American colonies. These prolonged battles took a lamentable toll of human life on both sides. French and English historians and archivists from both sides of the warring camps have given graphic records of these feuds in addition to those that were directed to decimate the native populations through brutal war-like mechanisms.

It is not my intention in this brief write up to recall in detail all those events of abject human tragedies perpetrated in the name of economic greed for land and control. As we celebrate 150 years of Canada's birth as a federal polity by recalling its positive achievements, some of these stark realities should also be remembered so that these may not be repeated elsewhere in our future human history.

But all this can never undermine the strong layers of its Federal system which is open-ended to accommodate and internalize all fissions that would otherwise lead it astray. It is this openness to evolve according to the exigencies of historical forces that has made Canada to be a grand success story on the world stage.

It is for this reason that I wish to tie up the Canadian success with Sri Lanka's failure to even consider the federal alternative as a way of curtailing the spilling of innocent blood. Federalism was tossed around as a viable alternative by S.W.R. D. Banadaranaik in the period preceding independence. But it became a real political demand when the foremost Tamil leader of the last century S.J.V. Chelvanayagam contested the elections in 1948-49. It was the absolute intransigence, the ruthless and brutal use of the Sinhala military to suppress and subdue the legitimate political demands of the Tamils that led to the unilateral claim for secession and separation by the same Tamil leadership in the last quarter of the last century.

In the subsequent years it evolved into bloody civil war engulfing thousands of human lives. A federal polity would have saved several thousands of lives from both sides of the warring camps. The reason for the refusal to consider the Federal system was that in the Sinhala political lexicon Federalism has one indivisible,

immutable, permanent meaning. But Canada has proved to the world that Federalism is an evolving and a changing concept with symmetrical and asymmetrical forms of centre –periphery relationships and inter-provincial interlocking. It has a lived political experience of Federalism that can safeguard the sovereignty of all citizens without the tyranny of a numerical ethnic, linguistic or religious majority subduing the smaller nationalities. Herein lies the perpetual misery of Sri Lanka and its political obstinacy which is guaranteed by its immutable constitution as rule by of one religion, one language and one ruler from one ethnic community. Under this credo any talk on Federalism will prove futile.

Sri Lanka's oft repeated mantra of the perpetuation of unitary state under the guise of safeguarding territorial integrity by its very essence defies the political basis of power sharing. As an island nation Sri Lanka's territorial integrity can never be altered by external interventions. But the false claim of its unitary system of governance openly and visibly jeopardizes the security and survival of communities other than the one that has the numerical strength.

The degeneration of Sri Lanka into a Sinhala-Buddhist ethno-centric monolith is based on the misguided perception of democracy as majoritarian numerocracy. In this narrow perception, rule by the majority is counted not in terms of ethnic majoritarianism based purely on ethno-numerical strength.

In simple language, one ethnic community which has the largest head count constitute and define the characteristics of the unitary nature of the State.

Such a system arrogates unto itself the sovereignty which is otherwise vested on every individual. By excessive centralization of political power, a unitary system of governance in a multi ethnic polity usurps the sovereignty of the minority nationalities.

Whereas sovereignty in federal political system is by definition non-centralized and this is often sustained constitutionally, between at least two functional levels so that federal units at each level have final authority and can be self-governing self-subsisting with guarantees of their security and safety without the tyranny of the numerical majority crushing them physically, territorially, ethnically, culturally, economically and in many other forms. The loud and realistic cry of genocide by the Tamils of Sri Lanka irrupts from the misguided perception of the Sinhala-Buddhist ethnic majority that confuses political majority with ethnic and numerical majority.

To the question "What do we want from federalism?" – The Brookings Institution, a Washington based think-tank quotes from the answer of Professor Martin Diamond who said, ".. federalism— a political system permitting a large measure of regional self-rule—presumably gives the rulers and the ruled a "school of their citizenship," "a preserver of their liberties," and "a vehicle for flexible response to their problems."

For a country like Sri Lanka, these features at least to a limited extent will de-escalate the smouldering conflict between the diverse communities, it will help to re-establish trust by dispelling the darkness of hatred and suspicion. A federated polity in the long run will help to regain the trampled fragments of dignity and respect between the different ethnic communities and will enable all citizens to feel a sense of freedom, founded on justice and equality from which flows a feeling of security, safety and peace. Canada is a living and growing sign of this profound lesson of functional and liberal democracy in a federal polity. ●

Canada is a country of peace, where diversity is seen as a core strength. It is a nation filled with beautiful landscape unequivocal to any other. For me, Canada means home. Canada is more than just a country. It is a symbol of hope and pride. With an extensive history and unbeatable reputation, Canada has grown to be one of the top leaders in the world. It has provided individuals with a safe environment to grow together. Today, being Canadian has become an integral part of my identity.

During a time of hardship and war in Sri Lanka, both of my parents immigrated to Canada to seek a better life. Since their arrival, Canada has proven to be more than just a place to live. This country has provided many opportunities for us to grow as a family. As Sri Lankan Canadians, our heritage is a very critical part of our lives and family traditions that have been passed down through generations. Canada has given many families like mine the right to practice our beliefs and to be proud of our ethnicity. Every family has an equal opportunity to integrate into Canadian society without discrimination of their race. Moreover, Canada enables all of its newcomers to embrace their culture and traditions by celebrating the differences that has built the cultural mosaic in our society today. Despite the magnificent diversity of the country, Canadian patriotism is shared and valued by every Canadian, including myself. It has been a key factor in unifying Canadians from all races and ethnicities.

What Canada means to many people in my generation, the future of this country, is a place with opportunities – a place where all people are accepted. It is a place for youth to create new ways to a new and better future. Canada means the facilitation of many resources, such as community centers, local parks, etc. which people of many other countries can only dream of having access to. Living in Canada has shaped the lives of its inhabitants for the better.



Kanisha Sritharan

What Canada Means to Me

Being a citizen of this country means embracing the history behind the building of this country. It means remembering the soldiers who dedicated their lives at Vimy Ridge. It means never forgetting the dedication people who helped us become an independent country 150 years ago. It means forever remembering the contributions of thousands of men and women during the First and Second World War. It gives pride and strength in each citizen of this country to remember that our country has contributed to the international society in countless positive ways. Being a part of Canada also means that we hold the power to create change that will be remembered as a part of history.

On a global scale, Canada has become a leading exemplar in maintaining the best quality of life for its citizens. Canada provides all citizens with free healthcare, the right to receive an education, and equality irrespective of differences. Moreover, our society does not oppress the voices of its people. It encourages ideas, opinions, and concerns to be heard. Our democratic society has grown to become one of the strongest forces. It gives each and every citizen the power to shape the society they inhabit and the fundamental rights and freedoms that protect us.

Being the second largest country where democracy and people reign, Canada is one of the most beautiful countries with its diverse natural landscapes. With ten different provinces and three territories, every scenery has something different to offer and is a reflection of the various people who once immigrated to this land. The diverse landscapes has provided Canada with a bounty of natural resources, which have been an important factor in our economy. Even large urban areas, such as the downtown core of Toronto, has become one of the busiest, yet beautiful, area. With infrastructures unlike any other, it has truly shaped the way our country is viewed in the global community. Canada is a country where there are new places to explore every day and the only limit is where your mind can take you.

What Canada means varies from person to person. For some, Canada is a place of vast resources. For others, it is a place for youth to grow and influence society in positive ways. For many, it is a place that has given shelter during times of need. For me, Canada is all of the above and more. Being a patriotic Canadian has shaped my life in an unimaginable way. To be home is to be in Canada.●

Kanisha Sritharan - Grade 10 student, St. Robert Catholic High School and RG Education Centre, Scarborough.

**Abina Nimalraj**

What Canada Means to Me

Diverse, welcoming, bilingual, secure, peaceful, and accepting – these attributes constituted into one nation is Canada. Following the declaration of Confederation on 1st of July, 1867, Canada has made great progress in all sectors including economics, commerce, immigration and politics, developing the quality of life for its citizens today. What started off as hunting and trading by the Indigenous peoples has now become a large market industry which has allowed Canada's economy to prosper and expand. Politically, Canada has had its ups and downs but its parliamentary system adapted from Britain has made it possible for Canada to grow into a democratic and peaceful nation.

Another significant feature of Canada comprises in its welcoming nature towards immigrants, allowing Canada to unite largely as a multi-cultural nation. Canada being a nation organized with such unique characteristics has revolutionized it to be a nation full of satisfied citizens.

As the daughter of a family that immigrated from Sri Lanka seeking for refuge in Canada I stand proud to be celebrating Canada's 150th birthday this year. Devastated by the genocidal policies of the Sri Lankan state, my parents from the Eelam Tamil homeland are fortunate enough to get the opportunity to settle in Canada where they are able to embrace a peaceful lifestyle. As a matter of fact, Canada has the record of being the second largest nation where diaspora Tamils have immigrated to. Due to the easily accessible opportunities the government has provided, Eelam Tamils to be able to grow economically with successful industries owned and operated by Tamils within a short period of time. Not only for my parents, but Canada has welcomed many immigrants coming from diverse backgrounds from all around the world. Canada has not limited its immigrants by providing a place of residence, but has also provided them with many job opportunities, high quality education and security.

Adding to the cultural aspects of Canada, Tamil Canadians are thankful to the nation that has made us feel at home and proud. Everything from accepting the refugees on the shores of Newfoundland to recognizing January as Tamil Heritage Month, Canada has always supported the growth of the Tamil community. In August 11, 1986 Canada let in 155 Tamil refugees from the coast of Newfoundland. In August 2010, 492 Tamils of Sri Lankan origin entered British Columbia via the Sun Sea ship, who were generously accepted by Canada.

The declaration of Tamil Heritage Month by several municipal governments, provincially by MPP Todd Smith, and most recently federally by Tamil Canadian MP Gary Anandasangaree, shows that Canada values and preserves our Tamil culture. In addition to this, the Canadian government in 2013 had been the only country to boycott the commonwealth summit in Sri Lanka due to the lack of accountability shown by the Sri Lankan

government towards their horrendous violation of the human rights of Tamils. On the whole, Canada has accepted Eelam Tamils, and allowed them to grow by giving us opportunities politically, economically and socially.

As technology is advancing quite rapidly in today's world, it is important for nations to organize a system in which the entire population can collectively adapt to and move forth with the changes. In that sense, Canada has developed an inevitable socio-economic condition for its citizens which has programs and opportunities. Canada has numerous programs to assist anyone who needs it to ensure they live a quality life. We are grateful for the many social programs and resources such as health care, income assistance, and old age security. Whether you are an aging individual, single parent, retiring, or even unemployed, the Canadian government has numerous social programs allowing its citizens to have an opportunity to excel in life. As Canadians we are proud of the support the government gives us to live the best life we can.

Many national and international conflicts erupt due to the inability of political leaders to manage peaceful relationships with other ethnicities, cultures or nations. In that sense, Canada has done a great deal in maintaining strong and healthy relationships with other nations and States. Besides, Canada has also been able to successfully entrench the rights of all peoples through the Canadian Charter of Rights and Freedoms, where all citizens, regardless of their cultural or religious identity, are treated the same before and under the law. Analysing the numerous qualities experienced in Canada helps us to distinguish our nation as a unique and peaceful when compared to many nations around the globe. I believe that Canada will continue to nurture its unique characteristics through the unity of its diverse and bilingual populations.●

Abina Nimalraj - Student in Political Science, York University, Toronto

With Canada's 150th anniversary celebrations underway everyone's sense of patriotism is at an all-time high. That's why I'd like to take the opportunity to explain what Canada means to me.

Canada is known internationally for its tendency to act as a place of refuge for people who are fleeing persecution. This has been the case since Canada's inception. Slaves from the U.S would flee to Canada to find freedom, and during the early 20th century a plethora of Russian refugees (namely Mennonites and Jews) made Canada their home.

While there were some brief spells in history during which the Canadian government tried to curb the influx of refugees into the country, Canada is reclaiming its safe-haven status by welcoming 46, 700 Syrian refugees into the country in 2016 alone.

This tendency to welcome immigration, has resulted in the creation of one of the most multicultural societies in the world. While most countries with diverse populations have been called 'melting pots,' Canada has been likened to a mosaic, meaning that while we are all Canadian, many of us still maintain aspects and traditions from other cultures.

It's all of those different cultures that come together to create a multi-faceted, colourful mosaic, that manages to be distinct and united at the same time. Living Canada, provides us all with the unique opportunity to meet and befriend people from all walks of life on a daily basis.

We hear different languages spoken on the subway, we eat food from around the world, and see people the street in traditional clothing everyday, all without batting an eye. It's an environment that not all people have the luxury of living in.

Our diversity makes life more exciting and refreshing. We are never coerced or pressured into abandoning any pre-existing traditions or cultures that we may have. Canada is known around the world as one



Benita Jude

What Canada Means to Me

of the most accepting places on earth.

I'd be amiss if I didn't mention all of the democratic and political rights that we are granted here. There are still countries where censorship is rampant, and where elections are tampered with. But here, anyone has the right to run for office, and we all cast our votes in elections every four years. We have the right to free speech, and freedom of the press is always guaranteed. There are people living around the world who can only dream of having privileges like these.

Our country is also a place where higher-education is encouraged. Some of the world's greatest thinkers and entrepreneurs call Canada their home. We have a publically-funded school system, that anyone can be a part of, which ensures that no child ever has to forgo an education. This has resulted in high literacy rates, more opportunities for employment, and economic growth.

Canadian universities are being credited for their groundbreaking research by the international community, and as of late, there's been a surge of Canadian artists, actors, and musicians achieving mainstream success. Canada is, and always has been a place that's rife with opportunities for innovation.

Additionally, we're host to one of the some of the most beautiful landscapes, forests, and national parks in the entire world. From the vast, serene prairies, to the beautiful mountains in British Columbia, Canada is, without a doubt, one of the most stunning countries in the world.

And finally, one of the biggest reasons why I'm happy to call Canada my home, is because it's an all-around safe place to live. We've never hosted a war on home soil, and for the most part, we can walk around freely, without ever feeling like we're in danger.

Most of us have the comfort of feeling safe in our own homes, and in times of such dire circumstance that isn't something that we should take for granted. It's almost impossible to turn on the news without immediately being bombarded with images of war and famine in distant countries.

That's why to me, Canada represents the good fortune that we've all been blessed with.●

Benita Jude - Grade 12 Student, Father Michael McGivney Catholic Academy.



Kevin Quintus

What Canada Means to Me

Canada is a nation that is rich with culture of all kinds, and this is what makes our home and native land unique. It is known for its diversity, inclusiveness and peace on a global scale. Canada has been my home for my whole life, and it is important to acknowledge its 150th birthday which is approaching on July 4th. In honour of this, I would like to share my country's importance to myself.

I love food, and Canada is full of different foods from various cultures and of its own culture itself. First off, Canadian classics such as poutine and maple syrup are cherished by all. But there are some foods which you may not have known to originate from Canadian society. Nanaimo bars are loved for their sweet chocolate-coconut flavour, and are a surprise that they came from Canada, as it is a necessity in every bakery and pastry shop.

Another delicacy to come from Canada is the butter tart, which is known for its saccharine taste with a hint of creamy butter. These foods meant the world to me as I grew, and helped me recognize what Canada has accomplished in the food industry.

Sports are loved by many all over the globe, but Canada has many deep roots when it comes to physical activity. Basketball was actually invented by a Canadian, Dr. James Naismith, when he wanted to create an indoor sport for his students during the winter that could be easily set up. He found some peach baskets, hung them up and used a volleyball and the rest is history.

Canada's official sport is lacrosse, which is hard to believe since hockey is the most popular one, and it came from the Aborigines who played it as a pastime dating back to over 1100 AD. The name lacrosse means "the stick" in French, after one settler from Europe saw the Iroquois play the sport with a stick that had a curved end.

Hockey is the major sport of Canada, and thousands of Canadians have invested their lives in watching the NHL, which is the National Hockey League, that consists of 30 teams – 7 from Canada and 23 from the U.S – play hockey competitively. There are also many other sports that Canada partakes in like baseball, Football, Soccer, golf, Skiing and curling which should also be noted. Personally, I enjoy basketball as it is much safer than hockey and others and it is really easy to pick up and learn.

Sports in Canada play a big part of my life, as I consistently watch the NBA (National Basketball Association) and play basketball, and my family watch the Toronto Leafs, Raptors, and Blue Jays on a regular basis while cheering on our favourite players.

Another big piece of my life is music. For as long as I can remember, music has been in my blood. There have been many musical icons and

legends from Canada throughout the years, for example Drake, Justin Bieber, and Celine Dion. Drake is one of the biggest names in the rap music industry currently. His music is easily distinguishable from other rappers and he is a role model for many imminent singers. Justin Bieber blew up in the pop industry with his many hits and appeal to young girls. His popularity has increased to the point where he is one of the most recognized people on the planet.

Celine Dion was a huge superstar in the R&B and pop industry in the 80's and 90's and put Canada on the map in terms of what Canadian music could achieve. Her music is still treasured by several Canadians, and her legacy will never be lost.

Canadian music covers assorted genres such as hip-hop, country, and rock, just to name a few. Canadian music has had a big influence on my life as I constantly listen to different types of songs. It helps me think clearly and keeps me entertained.

The last aspect of Canada that is important to me is the vast amount of traditions and customs. Canada's multiculturalism is what unites all Canadians together, and it is one of the most important characteristics of a Canadian citizen. It is the foundation of every Canadian, since everyone came from another place, whether it be Sri Lanka, Britain, France or anywhere else.

These shared customs allows all of us to experience different kinds of culture that we never would have known unless we were Canadian. It is truly an amazing facet of being Canadian, as I can embrace Chinese, Tamil, French, and any other culture in more or less the whole country and learn more about all these traditions.

Overall, I'm grateful that I get to live in such a pleasant place where different food, sport, music, and traditions are connected through the millions of people that live here. Happy Birthday Canada!●

Kevin Quintus - 2nd Year IB PRG. St. John Paul II, High School

The heart of Canada is the people who make up our beautiful cultural mosaic.

Starting with the Indigenous people and their bright, colourful traditions, to the newcomers from a wide range of countries and islands all around the world, Canada is truly a place of ethnic diversity.

Notably, multiculturalism has become synonymous to Canada and is crucial to the identity of being a Canadian. With the many distinct customs of all different religions and backgrounds of our people, we are open to experiencing more than our own individual conventions and instead learn to acknowledge and appreciate all groups of people.

Whether it be in the workplace or in school, it's a very common for one to bring a homemade cultural meal and end up sharing it amongst friends who are curious about 'foreign foods'.


Diversity makes Canada not only unique but stronger, with each person bringing a new story to tell, an experience to share and something new for all Canadians to learn.

Moreover, Canada doesn't only blend its cultures, but embraces each culture as a beautiful fragment that makes a complete, harmonious vision when put all together.

In the eyes of a traveler, Canada is seen as a place of respect, a place where people habitually treat another with respect. From an early age, young Canadians are taught, "treat others the way you want to be treated".


This simple phrase teaches you not only to consider the feelings of others but also of yourself. It alerts you to recognize that self-respect is as important as peer-respect.

First, you learn to respect yourself then to respect your family and peers, sometimes the other way around. Ergo it's safe to say, respect is a key element of the foundation of our strong and progressive nation.



Arumitha & Amirutha Sasiharani

What Canada Means to Us



Being brought into this world, and landing straight into this lovely country, we haven't faced much hardship. Not to say hardships are necessarily bad, considering every event of one's life brings meaning and experience, but nonetheless, we're grateful that growing up here, we've been given the opportunity for a good life.

From having a roof over our heads, to never having to worry about war reaching our front doors, there are many things that are taken for granted every day, because in Canada, equality is present, peace is present, human rights are present.

The average life of a Canadian is consisted of so many good qualities that have come from progress over the past 150 years. Although not all of our past is virtuous or guiltless, as a nation, Canada has developed significantly, and has given the generations of today the right set of circumstances to flourish.

Ending off, to us, Canada is home. From the respect and kindness of the community, to the beautiful cultures and religions coexisting side by side, and being given our best chance to succeed, Canada has truly grown into a safe heaven.●

Arumitha Sasiharani - Grade 11 Student, Cawthra Park Secondary School

Amirutha Sasiharani - Student, University of Toronto

CANADA 150 White and Red Tulips



The Canada 150 tulip, also known as the Maple Leaf tulip, is the official tulip of the 150th anniversary of Canada and was unveiled May 9, 2016, in Commissioners Park. The tulip was selectively bred with an elegant white flower and red flames, which resembles the flag of Canada. In September 2016, tulip bulbs went on sale. For Canada's sesquicentennial celebration in 2017, the Canadian Tulip Festival in Ottawa have planted over 200,000 Maple Leaf tulip bulbs.

கனடாவின் 23 பிரதமர்கள் Canada's 23 Prime Ministers




Alexander Mackenzie



Arthur Meighen



Brian Mulroney



Charles Tupper



Jean Chrétien



Joe Clark



John Abbott



John Diefenbaker



John Thompson



John Turner



Justin Trudeau



Kim Campbell



Lester B. Pearson



Louis St. Laurent




Mackenzie Bowell



Paul Martin



Pierre Trudeau



R. B. Bennett



Robert Borden



Stephen Harper



Sir John A. Macdonald




Wilfrid Laurier

William Lyon
Mackenzie King

1867ம் ஆண்டிலிருந்து இற்றை வரையான 150 ஆண்டுகளில் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவியை வகித்துள்ளனர். முதலாவது பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டொனால்டிலிருந்து இன்றைய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரை இவர்கள் அடங்குவர். இந்த 23 பிரதமர்களில் சிலர் இரு தடவைகளும் வேறு சிலர் அதற்கு மேலான தடவைகளும் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளனர். கிம் காம்பல் மட்டுமே பிரதமர் பதவியை வகித்த ஒரேயொரு பெண்மணி. 23 கனடியப் பிரதமர்களின் ஒளிப்படங்களும் அவர்களது பெயர்களும் அகர வரிசைப்படி இங்கு பிரசுரமாகியுள்ளது.

கனடா 150ன் சிறப்புப் பூச்சி அபிமெலா கனடென்சிஸ் (Apimela Canadensis)



நியுபிறவுண்ஸ்விக்கின் நீரோடைகளின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்து வகையான புதுவகையான சின்னஞ்சிறிய பூச்சி வகைகளுக்கு கனடாவின் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அபிமெலா கனடென்சிஸ் என சிறப்புப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒன்றாறியோ, நொவாஸ்கோஷியா, கியுபெக் மாகாணங்களிலும் சுமார் 2 முதல் 4 மில்லி மீட்டர் வரையான இந்தப் பூச்சிகள் இருக்கலாமென சொல்லப்படுகிறது. இப்பூச்சி கனடாவில் மட்டுமே காணப்படுவதால் கனடாவின் 150வது ஆண்டின் சிறப்புப்பெயரைப் பெற்றுள்ளது.

கனடா 150 கொண்டாட்ட 10 விசேட தபால் தலைகள் Canada 150 Special stamps



To celebrate this very special year in our history, Canada Post has introduced a spectacular new stamp collection that showcases 10 unforgettable moments from the past 50 years.

கனடாவில் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கனடிய தபால் திணைக்களம், பன்னிரண்டு விசேட தபால் தலைகளை (முத்திரைகள்) வெளியிட்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் கனடாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளைச் சித்தரிப்பவையாக அமைந்துள்ளன. இவை உள்ளூர் தபாற் சேவைக்குரியவை. தனியாக ஒன்றின் விலை ஒரு டாலருடன் 13 வீத வரியும். பத்துத் தபாற் தலைகளைக் கொண்ட புத்தகமாக அல்லது அதனிலும் கூடுதலானதாகக் கொள்முதல் செய்யின் ஒரு முத்திரையின் விலை 85 சதத்துடன் 13 வீத வரியும்.

இந்தப் பத்து முத்திரைகளும் பொறித்துள்ள வரலாற்று அடையாளங்கள் வருமாறு:
Expo (1967), Trans-Canada Highway (1971), Summit Series (1972), Marathon of Hope (1980), Canadarm (1981), The Constitution (1982), Nunavut (1999), Marriage Equality (2005), Olympic Games (1976, 1988, 2010), Paralympic Glory (1976 & 2010).

கனடா 150 கொண்டாட்ட சிறப்பு 10 டாலர் தாள் Special \$10 bill to mark Canada 150



This is the first time the Bank of Canada has ever put four portraits on a bank note.

கனடாவின் 150 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு 10 டாலர் தாள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவாழ் மக்கள் தொகைக்கு நிகராக சுமார் 36 மில்லியன் 10 டாலர் தாள்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டு மக்கள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது. முதன் முறையாக நான்கு கனடியப் பிரமுகர்களின் உருவம் இதில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் யார் என்று பார்ப்போம்:

1. சேர் ஜோன் ஏ. மக்டொனால்ட் (Sir John A. Macdonald) - கனடாவின் முதலாவது பிரதமர். 1867 - 1973, 1878 - 1991 காலப்பகுதிகளில், இரு தடவைகள் கனடியப் பிரதமராக பதவி வகித்தவர். இவரது தலைமையின் ஆளுமையே 'டொமினியன் கனடா'வை உருவாக்கியது.
2. சேர் ஜோர்ஜ் எரின் கார்ட்டியர் (Sir George-Étienne Cartier) - கனடிய சமஷ்டிக் கட்டமைப்பினதும் கனடாவின் கூட்டிணைப்பினதும் மூலவர். கியுபெக்கிற்குத் தலைமை தாங்கி அதனை டொமினியனூடன் இணைத்து, பின்னர் கனடாவின் மேற்கையும் வடக்கையும் ஒருங்கிணைத்த தேசச் சிற்பி,
3. அக்னஸ் மக்ஃபில் (Agnes Macphill) - மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்துக்காகப் போராடிய வீர மங்கை இவர். 1921ல் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது கனடியப் பெண்மணி. விவசாயிகளின் குரலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அக்னஸ், அங்கு பெண்கள், குடிவரவாளர், சிறைத்தண்டனை பெற்றோரின் சார்பில் குரல் கொடுப்பவராக மாறினார்.
4. ஜேம்ஸ் கிளாட்ஸ்டோன் (James Gladstone) - கனடிய முதற் குடியினரின் தலைவர்களாக விளங்கியவர்களில் முதன்மையானவர். அம்மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர். 1958ம் ஆண்டில் கனடாவின் மூத்த குடியினரின் பிரதிநிதியாக முதலாவது செனட்டராகத் தெரிவானவர்.●

கனடிய நாட்டின் மரபுச் சின்னமும்
கனடிய மாகாணங்களின் அணிசெய் சின்னங்களும்
Canada's Coat of Arms & Provincial and Territorials Emblems



Alberta



British Columbia



Newfoundland and
Labrador



Manitoba



New Brunswick



CANADA



Ontario



North West



Nova Scotia



Yukon



Saskatchewan



Quebec



Prince Edward



Nunavut

CELEBRATING CANADA'S 150th BIRTHDAY



Thank you for your continued trust in us.



Ajith Sabaratnam CHS™
Ajith Sabaratnam Insurance and Investments Inc.
Tel.: 905-276-7140 ext 2248
Cell: 647-401-5800
ajith.sabaratnam@sunlife.com
www.sunlife.ca/ajith.sabaratnam



Life's brighter under the sun

Mutual funds distributed by Sun Life Financial Investment Services (Canada) Inc.
Sun Life Assurance Company of Canada is a member of the Sun Life Financial group of companies.
© Sun Life Assurance Company of Canada, 2017.

Saluting the Natives! Wishes to Canada 150!



Nathan Sritharan

God Keep Our Land Glorious and Free!



**MY
MECHANIC
AUTO & TIRE**

4530 Steeles Avenue East, Markham, ON. L3R 0L2
Phone: 905 946 1000



NEW RANGANAS JEWEL HOUSE

நியூ

ரங்கனாஸ் நகைமாடம்

Tel: 647-702-2159



கனடாவின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டும்
இந்நாட்டிற்கு நன்றிகூறும் முகமாகவும்
நியூ ரங்கனாஸ் வழங்கும்

புதிய தங்க நகை சேமிப்புத் திட்டம்

\$200 இலவசம்

1-07-2017 - 10-07-2017

திகதி வரையும் நடைவழும் என்பதை வரும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

கனடாவின் தனித்துவமான No#1

தங்க நகைமளிகை

நியூ ரங்கனாஸ்



CANADA 150



O Canada!
We stand on guard for thee!



Jude Anthonypillai

Law Office

2390 Eglinton Avenue East, Unit: 250, Scarborough, ON. M1K 2P3

Phone: 416 332 8547

We only turn 150 once
Let's make it count!



R.R.Rajkumar

JRB Universal

647 289 6164



PYRAMID GROUP
REAL ESTATE PROFESSIONALS



ROYAL LEPAGE  **ignite**
Realty, Brokerage

Royal LePage Ignite Realty, Brokerage
Independently Owned and Operated
795 Milner Avenue, Toronto, ON M1B 3C3
Office: 416-282-3333 | Fax: 416-272-3333
Broker of Record* | Broker** | Sales Representative***

416.890.9999

SUGAN Sivarajah* | UTHAYAN Sivarajah**
Raj Sivarajah | SIVAKumar Sivarajah*****

WWW.PYRAMIDGROUP.COM



Markham McNicoll Urgent Care Centre

மார்க்கம் மக்நிக்கல் விரைவு மருத்துவ நிலையம்

- * ஆண்டின் 365 நாளும் திறக்கும் ஒரே மருத்துவநிலையம்
- * எந்நேரமும் தமிழில் பேசும் ஊழியர் கடமையில் இருப்பர்

* ஒரே கட்டத்தில் விரைவு மருத்துவம் (Urgent Care), வெளிநோயாளர் பிரிவு (Walk-In Clinic), ஆய்வு கூட வசதி (Lab Services - Only for our Patients), மருந்தகம் (Pharmacy), முறிவு மருத்துவ பிரிவு (Fracture Clinic), X-Ray / Ultra Sound, இயன் மருத்துவம் (Physiotherapy) மற்றும் பல மருத்துவ சேவைகள் கிடைக்கும்.


திறந்திருக்கும் நேரம்:

- * வார நாட்கள்: காலை 9 மணி - இரவு 9 மணி
- * சனி & ஞாயிறு: காலை 9 மணி - மாலை 4 மணி
- * விடுமுறை நாட்கள்: காலை 9 மணி - மாலை 4 மணி

எமது நிலையத்தில் புதிதாக முறிவு மருத்துவம் மற்றும் எலும்பு நோய் சிறப்பு மருத்துவ நிலையம் (Fracture Clinic & Orthopedic Clinic) இயங்க ஆரம்பித்துள்ளது

Unit - 11, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-609-3333



புதிய நோயாளர் ஏற்றுக்கொள்ளப்படுவர் Accepting New Patients



Markham McNicoll Family Clinic

மார்க்கம் மக்நிக்கல் குடும்ப மருத்துவ நிலையம்

குடும்ப மருத்துவர்கள்:

Dr. சிந்துலா விஜய குலசிங்கம் MD, CCFP
Dr. சுசந்தி இரவீந்திரன் MD, ABFP

Unit - 7, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-292-6666

Owned and Operated by:



NOW HIRING

JOIN OUR DYNAMIC TEAM

Looking for a Career change?
Freedom, Flexibility and
Unlimited income potential

Give us a Call today

Chandran Rasalingam CHS
President & CEO
Dir: 416 909 0400



Bus: 416 321 6000 x400
www.inforcelife.com
career@inforcelife.com

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

Like us on Facebook



printfast.ca

Best Wishes to Canada 150



வீடு வாங்க, விற்க
வீட்டுக்கான பெறுமதியை
சட்டபூர்வமாக அறிய
உடனே அழையுங்கள்!

S.K. BALES, CRA, MVA, FRI, CRES.
Certified Appraisal Reviewer - Residential

RE/MAX
Ace Realty Inc., Brokerage
Each Office Independently Owned and Operated
3-1286 Kennedy Road
Toronto, ON M1P 2L5
Bus: 416-270-1111
Cell: 416-801-3219
Email: skbales@hotmail.com
Web: www.skbales.com



Canadian Home Appraisal Inc.

Tel: 416-438-2200
Fax: 416-438-7337

web: www.chainc.ca

A caring part of our community



FUNERAL HOME
& CREMATION CENTRE

Serving the Tamil Community OF GREATER TORONTO

உங்கள் உறவொன்றை பிரிந்து தடுமாறும் வேளையில் இறுதி நிகழ்வுகள் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அனுபவத்துடன் கூடிய அன்பான சேவையை வழங்குகின்றோம்.

At Need Funeral Arrangements

We provide a full range of service to families who have experienced a loss of a loved one, including:

- Vistation • Funeral & Memorial Service
- Reception • Burial • Cremation

மார்க்கம், மற்றும் மிசிசாகா
நகரங்களில் எமது சேவை



**Christeen
Seevaratnam**
416-258-6759



**Vilosanan
Sivatharman**
416-993-0826

இறுதிச் சடங்கை நடத்துவதற்கான செலவை முன்கூட்டியே திட்டமிடலாமா?

Pre-Arranging: A Wise Choice...

FINANCIAL BENEFITS

- Lock in the cost at today's prices
- Convenient time payments
- Insured against early death



Patricia (பற்றீசியா) Peter
Funeral Pre-planning Advisor
416-834-5753

EMOTIONAL BENEFITS

- Letting your family know your wishes
- Peace of mind to you & your family
- Relieve the added stress & burden

8911 Woodbine Ave, Markham , ON, L3R 5G1 • www.chapelridgefh.com • Email: info@chapelridgefh.com

WALK-IN CLINIC

@ 1200 Markham Rd.

தமிழில் உரையாடி
மருத்துவச்
சேவையை பெற்றுக்கொள்ள



Mon - Fri : 10 am - 8 pm

Sat - Sun : 10 am - 3 pm

no appointment required

7 OPEN
DAYS

416.289.1212

MedCheck Clinic

1200 Markham Road, **Unit #115**

Scarborough, ON M1H 3C3

(at Markham & Ellesmere)

Pharmacy, Medical laboratory, X-Ray facilities are on premises











கோவில் மாலைகள் மற்றும் பூக்கள் பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூக்களுக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் புல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்னேஷன் சரம்	\$ 3:00 / M	வில்வம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 8:00 / M	வேப்பிலை	\$ 5:00 / Bag
கர்னேஷன் மலர்கள்	\$ 0:30/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 10 Per1:00
சம்பாகினி மலர்கள்	\$ 5:00 / Bag	வெற்றிலை	\$ 10 Per1:00
அறலி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	துளசி இலை	\$ 3:00 / Bag



















We design and build your dream homes

Additions and Custom build homes



“நீங்கள் விரும்பும் இல்லம் அமைத்திட”
சபேசன்
விருதுகள் பெற்ற நிபுணர்

416 605 1990

Custom made
Solid Wood
Kitchen Cabinets
Flooring
Granite counter-tops...



Financing available *OAC

இன்னும் வேண்டும் பல கனடாக்கள்!

அது ஓர் இரவு நேரப் பாடசாலை. படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவர்களிடம் கனடியர்களை எப்படி இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்? என்ற கேள்வியைக் கேட்டார். யார் நன்றாக பியர் குடிக்கின்றார்களோ அவர்கள் கனடியர்கள் என்று சட்டெனப் பதில் வந்தது. இது ஒரு நகைச்சுவையான பதிலாக இருந்தாலும் கனடியர்களுக்கு என்றொரு தனித்துவமான தன்மை உள்ளது என்பதை உலகம் ஒப்புக்கொள்கின்றது. கனடியர்கள் தமது தேசத்தின் மீது வைத்திருக்கும் விசுவாசமும், உலகத்தின் மீதும், அதனைச் சார்ந்த மக்கள் மீதும் வைத்திருக்கும் அக்கறையும் உலகளாவிய ரீதியில் தனித்துவமான அங்கீகாரத்தைக் கனடியர்களுக்கு வழங்கியுள்ளதை மறுக்க முடியாது.

இதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள The world need more Canada என்ற சொற்றொடர் மிகவும் பிரபலமானது. 2003ஆம் ஆண்டு ஐரில் பாடகரும், பாடலாசிரியருமான போனோ (Bono) என்று அழைக்கப்படும் Paul David Hewson, கனடா போன்ற நாடுகள் உலகுக்கு மேலும் தேவை என்று பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் 29ஆம் திகதி, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கனடா போன்ற மேன்மையான நாடுகள் உலகுக்கு மேலும் தேவை என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார். வட அமெரிக்காவின் மூன்று நண்பர்கள் என்ற உறவின் அடிப்படையில் கனடியப் பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும், மெக்ஸிக்கோ அதிபரும் கனடியப் பாராளுமன்றத்தில் சந்தித்தபோது அமெரிக்க அதிபர் இந்தக் கருத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

உலகம் வியக்கும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட கனடாவுக்கு நூற்றைம்பதிலும் ஆசைவரும் என்பதற்கிணங்க 150ஆவது பிறந்ததினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அனைத்துக் கனடியர்களும் தமது பெருமைகளையும், வரலாறுகளையும், கலாசாரத்தையும், சாதனைகளையும் கனடா தினத்தன்று நினைவு கூர்ந்து



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

24

கொண்டனர். 1968ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஜூலை மாதம் முதலாம் திகதி கனடா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கனடா தினக் கொண்டாட்டங்களில் பல அரசியல், சமூக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய ஓர் அம்சமாக எட்டு வயதிற்கும், பதினெட்டு வயதிற்கும் இடைப்பட்ட இளையோர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்குக் கனடா பற்றித் தோன்றும் எண்ணங்களை கலையின் வடிவமாக வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

1867ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதி, பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து, பிரித்தானியாவின் அதிகாரத்திற்குட்பட்டதாக 'கனடா' என்ற நாடு உருவாகியது. இதை நினைவுகூரும் முகமாக கனேடிய அரசு 1879ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் யூலை முதலாம் திகதியை டொமினியன் நாளாக அறிவித்து, விடுமுறை நாளாகவும் பிரகடனப்படுத்தியது. அதன் பின்னர் 1982ஆம் ஆண்டு முதல் டொமினியன் நாள் அதிகாரபூர்வமாக கனடா தினமாக அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேய குடிவரவாளர்களாலும், பூர்வீகக் குடிமக்களாலும் உருவாக்கப்பட்ட கனடா, உலகில் முதன்முதலாக பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரபூர்வமாக 1971ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. இது கனடாவுக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த எமது பாரம்பரியத்தின் வெற்றிடத்தை கனடாவில் தொடர்ந்து கொள்ள எம்மால் முடிந்தது. அத்துடன் கனடிய அரசும் குடிவரவாளர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பல்லினப் பண்பாட்டுக் கொள்கையையும் அவர்களின் அபிலாசைகளையும் பெரிதும் நிறைவேற்றி வந்தது.

உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் இயற்கை எழில் நிறைந்த நாடாக கனடா சிறப்பு நிலையில் காணப்படுகின்றது. சிறந்த கல்வி முறை, ஆரோக்கியமான சுகாதாரச் சூழல், குறைந்த அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் மாசடையாத தூய்மையான சூழல் போன்ற பல காரணங்களால் அனைவரினாலும் விரும்பப்படும் ஒரு நாடாக கனடா விளங்குகிறது. ஒரு தனி மனிதன் தனது அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொண்டு முன்னேற்றம் காண்பதற்கான அனைத்து வளங்களையும், வசதிகளையும் கனடா கொண்டுள்ளது. கனடாவில் இருந்து கொண்டு தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாத எந்த ஒரு மனிதனும் உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் முன்னேற்றம் காணமுடியாது என்பது பொதுவான ஒரு கருத்தாக உள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் ஒரு சமூகம், தமது மொழி மற்றும் கலாசார விடயங்களில் அதிக அக்கறை கொண்டிருப்பது வழமை. பொருளாதார நிலை மேலோங்கியிருக்கும் போது இந்த விடயத்தில் அதிக ஈடுபாடு இருக்கமாட்டாது. ஆனால் ஒரு சமூகம் பூரணமான விழிப்பு நிலையில் இருக்கும் போது, தமது மொழி மற்றும் கலாசார விடயங்களில் ஆளுமை பெற்ற சமூகமாக எந்த நிலையிலும் முழுமை பெறுகின்றது.

கனடியத் தமிழர் சமூகத்தைப் பொறுத்தவரை இனம், மொழி, கலாசாரம் போன்ற விடயங்களில் முழுமை பெற்ற சமூகமாக விழிப்பு நிலையுடன் காணப்படுகின்றது. இந்த விழிப்பு நிலையை எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றோம் என்பதுதான் இன்றைய கேள்வி!●

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5JB

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான


தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

உலகின் எங்கோ ஒரு நகரத்தில் அல்லது நாட்டில் இருப்பதாக நாம் கேள்விப்படும் ஏதாவதொரு விடயம் பற்றி முழுமையாக எமக்குத் தெரியவருவதில்லை. அதற்கான தேவையும் அமைவதில்லை. எங்கோ இருக்கின்ற ஒன்றைப் பற்றித் தெரிந்து- கொள்ள ஆர்வமும் எம்முள் வருவதில்லை. காலஓட்டத்தில் அப்படிக்கேள்விப்பட்ட, கண்டு அறியாத விடயங்களை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்து, அவற்றைப் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ளும்போது பெருவியப்பு மேலிடுவதுண்டு.

நான் கனடாவுக்குப் புலம்பெயர்வதற்கு முன்னமே அங்கிருந்து அங்கு வருவோர் மூலம் கேள்விப்பட்டவற்றுள் சில எனக்கு அவ்வாறான வியப்பைத் தந்ததுண்டு. அவற்றுள் மூன்றினை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பெருந்தெரு 401

பெருந்தெரு என்றாலே பெரும்பாலானோருக்கு உடன் நினைவுக்கு வருவது பெருந்தெருக்களின் முன்னோடி என்று சொல்லக்கூடிய ஜேர்மனியே. 1920களிலேயே ஜேர்மனி பெருந்தெருக்களை நிர்மாணிக்கத் தொடங்கிவிட்டது. ஜேர்மனியப் பெருந்தெருக்களில் பாதிக்குமேல் வேகக்கட்டுப்பாடற்றவை. பறக்கலாம். நல்ல பராமரிப்பும் கட்டற்ற வேகமும் நாடு முழுமைக்குமான பெருந்தெரு வலையமைப்புமே ஜேர்மனியப் பெருந்தெருக்களின் புகழுக்குக் காரணம். அத்தகைய ஜேர்மனியப் பெருந்தெருக்களில் பயணித்தோரையும் வியப்புக்குள்ளாக்கும் ஒன்றாறியோ மாகாணத்தின் தெற்கு, மத்தி, கிழக்குப் பகுதிகளை இணைக்கும் பெருந்தெரு 401. மேற்கே வின்ட்சர் நகரில் பெருந்தெரு 3இல் தொடங்கி கிழக்கே ஒன்றாறியோ - கியூபெக் மாகாண எல்லையில் முடிவடைகிறது. 818 கி.மீ. நீளமானது. கனடா வருவதற்கு முன்னர், ரொறன்ரோவிலிருந்து மொன்றியால் செல்லும்போது பெரும்பாலான தூரத்தை இந்தப் பெருந்தெரு வழியேதான் பயணிக்கவேண்டும் என்று மட்டுமே அறிந்திருந்தேன். வந்த பின்னர் நேரில் பார்த்தபோதே அதன் பிரமாண்டம் தெரிந்தது. வட அமெரிக்காவில் நாளொன்றுக்கு மிக அதிகமான வாகனங்கள் ஒரே பெருந்தெருவில் பயணிக்கின்றன என்றால் அது இந்தப் பெருந்தெருவிலேதான். நாள்தோறும் 420,000 - 500,000 வரையிலான வாகனங்கள் பயணிப்பதாகக்



கந்தசாமி கங்காதரன்

கண்டறியாத கனடா



கணிக்கப்பட்டிருக்கிறது. கூடவே, இன்னோர் ஆச்சரியத்தையும் இப்பெருந்தெரு தன்னுள் வைத்திருக்கிறது. மிசிசாகாவில் பியர்சன் சர்வதேச நிலையத்தருகே 18 வழித்தடங்களைக் (Lanes) கொண்டுள்ளது. உலகின் அதிக வழித்தடங்களைக் கொண்ட பெருந்தெருக்களில் 401உம் ஒன்று.

பன்மொழிப் பயன்பாடு

கனடாவில் தமிழ் மொழியிலும் அறிவிப்புகளைக் காணலாம் என்று முன்பே கேள்வியுற்றிருந்தேன். இங்கு வந்தபோது சில அரச அலுவலகங்கள், மருத்துவமனைகள், பொது நூலகங்களில் எல்லாம் தமிழில் அறிவிப்புகள், தகவல்கள், கைநூல்களையெல்லாம் கண்டேன். வங்கிகளில் தமிழிலும் சேவை வழங்கப்படும் அறிவித்தல் முன்கண்ணாடியில் ஓட்டப்பட்டிருந்தது. என்னை மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது அவசர சேவைப் பிரிவினர் சேவை வழங்கும் மொழிகளின் எண்ணிக்கை. அவசர சேவைப் பிரிவின் 911ஐ அழைத்து 'தமிழ்' அல்லது 'Tamil' என்றால் போதும். உங்களை இணைப்பில் வைத்துக்கொண்டே மிகத்துரிதமாக ஒரு மொழிபெயர்ப்பாளரையும் இணைப்பில் கொண்டுவந்து உங்கள் தேவை நிறைவேற்றப்படும். இப்போதைய நிலையில் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் 24 மணிநேரமும் இந்தச் சேவை ரொறன்ரோவில் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான மக்கள் சேவை. 'எங்கள் மொழியை நீ பேசு' என்பது நல்லாட்சிக்கழகல்ல. தமிழகத்தில் இந்தியையும் ஈழத்தில் தமிழ்ப் பகுதிகளில் சிங்களத்தையும் அடாவடியாகத் திணிப்போருக்குக் கனடாவின் பல்கலாசாரக் கொள்கையை இருத்திவைத்துப் படிப்பிக்கவேண்டும்.

கியூபெக் தேசம்

கனடாவில் பிரெஞ்சு மொழி பேசுவோர் சிறுபான்மையினர். கியூபெக் மாகாணம் மிகப்பெரும்பான்மையாக பிரெஞ்சு பேசும் மக்களைக் கொண்ட மாகாணம் என்றே கனடா வருவதற்குமுன்னர் அறிந்திருந்தேன். கியூபெக்கில் நடந்த இரண்டு சர்வசன வாக்கெடுப்புகளைப் பற்றியும் மேம்போக்காகத் தெரிந்திருந்தேன். கனடா வந்த பின்னரே நியூ பிரன்ஸ்விக் மாகாணம் கனடாவில் ஒரேயொர் அதிகாரபூர்வ இரு மொழி மாகாணம் என்று அறியக்கிடைத்தது. என்னை வியக்கவைத்த விடயம் கியூபெக் தேசம். 60 ஆண்டுகள் பல வழிகளிலும் உரிமைகளுக்காகப் போராடிய எமது சமூகத்தின் கனடாவில் வாழும் அறிவார்ந்தோரே 'ஒரு நாடு, இரு தேசம்' என்பதை எள்ளி நகையாடினர். 'ஒரு நாடு இரு தேசம்' என்பதை சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் காட்டியது கனடா. கியூபெக் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு கியூபெக்கின் எல்லைகள் பாதுகாக்கப்படுகின்றன. நில அபகரிப்போ திட்டமிட்ட வேற்றினத்தவர் குடியேற்றமோ நடைபெறுவதில்லை. பிரென்சு மொழிப் பயன்பாடு கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு நாடெங்குமே அரச அலுவலகங்களில் பிரெஞ்சு மொழியிலும் சேவை வழங்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கியூபெக் மக்களின் தன்னாட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1980, 1995 என இரண்டு தடவை கியூபெக்கைத் தனிநாடாக்க மக்கள் ஆணை கோரி சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இனியும் கியூபெக் மக்கள் விரும்புமிடத்து சர்வசன வாக்கெடுப்பு நடத்தலாம்.

இவ்விடயத்தில் இன்னொரு வியப்பு. பிரிவினை கோரும் சமூகத்திலிருந்தே கனடாவில் அதியுச்ச அதிகாரம் பொருந்திய பதவியான பிரதமர் பதவியைப் பலர் அலங்கரித்திருக்கின்றனர். இப்போதைய கனடாப் பிரதமர் ஐஸ்ரின் ட்ரூடோ அவர்களும் கியூபெக் மண்ணின் மைந்தரே.

இப்படியாக கனடாவில் என்னை வியப்பிலாழ்த்திய இன்னும் சில விடயங்கள் இருப்பினும் எனக்கு இவையே முதன்மையானவை. அடைக்கலம் தேடி ஓடிவந்த ஈழத்தமிழரை இரு கரம் நீட்டி ஆதரவோடு அரவணைத்த கனடா எனும் பெருமைமிகு தேசத்துக்கு நன்றி.●



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

கனடா என்ற பெயர் எங்கிருந்து உருவானது?

தற்போது நாம் அழைக்கின்ற இந்த நாட்டின் பெயர் கனடா. இது 16ம் நூற்றாண்டில் பிரான்சிய குடியேற்றத்தின் பின்பு (1535 1763) புதிய பிரான்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சென்.லோறன்ஸ் பகுதியில் வாழ்ந்த Saint – Lawrence Iroquoian ஆகியோரால் Kanata (கனரா) என்று அழைக்கப்பெற்றது. இதன் அர்த்தம் குடியேற்றம், கிராமம், நிலம் என்பதாகும். பிரித்தானியர் வருகையின் பின்னர் அவர்களது குடியேற்றம் மூலம் Upper Canada எனவும் Lower Canada எனவும் அழைக்கப்பெற்றுள்ளது. 1867ல் ஏற்பட்ட கூட்டிணைப்புகளின் மூலம் டொமினியன் அந்தஸ்துப் பெற்று Dominion of Canada என அழைக்கப்படலாயிற்று.

Kanata என்ற சொல் பல்வேறுபட்ட சிந்தனைகளை கிளறியுள்ளது. பிரித்தானிய மொழி வல்லுனர் பி.டேவிஸ் வித்தியாசமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். முதல் வாழ்ந்த மூத்த குடியினர் (First Nation) இந்தியர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவிலுள்ள Karnataka என்ற பிரதேசத்திலிருந்து வந்ததெனவும், அவர்கள் Kannada என்ற இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களெனவும் அதிலிருந்து கனரா என்ற சொல் வந்திருக்கலாமெனவும் கூறியுள்ளார். ஆனால் பின்னர் வந்த கல்வியாளர்கள் இதனை நிராகரித்துவிட்டனர்.

இன்னொரு வகையான கதையும் இதற்குண்டு. இது சென்.லோறன்ஸ் நதியின் நினைவுக்காக அதன் வாய்ப் பகுதியை (Mouth of the country) முன்பு வாழ்ந்த Algonquin Languages மூலம் வந்த Cree என்ற மொழிவாய்ப்பட்டது என்று கூறப்படுகிறது. Kan-na-dun என்பது மிகவும் தூய்மையானது என்பதாகும். இது Kunatun என மாறி பின்னர் கனடா என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் பற்றிய ஆய்வாளர் Jacques Cartier என்பவரே முதலில் கனடா என்ற சொல்லைப் பயன்படுத்தியவர். 1532ல் தமது இரண்டாவது வருகையின்போது சென்.லோறன்ஸ் கடற்பாதையைச் சுற்றியுள்ள பகுதியை பிரெஞ்சு மொழியில் கனடா என இவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1500களில் ஐரோப்பிய நூல்களில் கனடா என்ற சொல்லை நியுபிரான்ஸ் என்பதற்கு இணையாக எழுதப்பட்டுள்ளது.

1763ல் பிரித்தானியர்கள் குவிபெக் மாகாணம் எனப் பெயரிட்டனர். இதுவே 1791ல் Upper Canada, Lower Canada என மாறியது. இரண்டையும் இணைத்து Canadas என்றும் குறிப்பிட்டுள்ளனர். 1841ன் டர்கம் அறிக்கையின்படி United Provinces of Canada என இது மாற்றமடைந்தது. கிழக்குக் கனடா, மேற்குக் கனடா என்றும் கூட இது அழைக்கப்பட்டுள்ளது. 1867 யூலை 1ம் திகதி ஓட்டாவா இந்நாட்டின் தலைநகரமானது. பழைய பெயர்களெல்லாம் மாற்றமடைந்து இன்று கனடா என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயராகிவிட்டது.

நதிமூலம் ரிஷிமூலம் காண முடியாது என்பதுபோல Kanata என்பது Canada என எவ்வாறு மாறியது என்பது எப்போதும் ஒரு புதிராகவே இருக்கும்.●



RESP SAVINGS PLAN கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S.Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com



உன் புகழை சுதந்திரத்தை
போற்றி அணிவகுப்போம்!

The Nilgiris

South Indian Vegetarian Restaurant

3021 Markham Rd, Unit: 250
Scarborough
Phone: 416 412 0024

4525 Ebebezer Road, Unit: 22, 23
Brampton
Phone: 905 794 7444



யாதும் ஊரே யாவரும் கேளிர்!
நின்னை இணைந்து அணிவகுப்போம்!

சிவா கணபதிப்பிள்ளை

Children's Education Funds Inc.

416 899 6044

கனடியக் காட்சிகள்..

மனு நீதி தவறா செங்கோலாய் வானளந்து
நிமிர்ந்து நிற்கும் சி.என். ரவர் அழகு

ஒரு தேசத்தின் தேசிய இலக்கணம்!
கனடியத்தாயென்றே முழங்கு சங்கே!

மண்ணிற் பெருவலி தாங்கி.....
கரைந்த கனவுகள் கண்வழி ஒழுக.....
உயிச் சமைதாங்கும் உடல்களாக
தாய் மடிபிரிந்து.....வலிகளைச் சுமந்து.....
வந்தவர் மீண்டும்.....உயிர்த்தனர் இங்கே!
வெண்பனி புதுசு, வெள்ளை மேனிகள் புதுசு
எங்கள் முகவரி சொல்லவோ மொழியும் புதுசு
அடுத்த அடியை வைப்பது எங்கே மனதிற்குள் தவிப்பு
அன்று அன்பாய் அழைத்து உபசரித்த
கனடிய முகங்களை வாழ்த்துவோம்!

தாயினும் சாலப் பரிந்து!.....என்று
கடவுளை கசிந்துருகி பாடிய மணிவாசகரும்
பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து
வந்தவர்க்கு வாழ்வு தந்த கனடியத்தாயே
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்றே பாடுவார்
பெரிய புராணத்தில் கடவுள் வாழ்த்தில்
பரமனைப் போற்றி சேக்கிழார் முன் மொழிந்த
வாசகத்தை வசப்படுத்திக் கொள்கிறேன்
கனடியத் தாயே!
உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கு அரியவள் நீயே!

இந்த மாதத்திலிருந்து வாகன சாரதி கட்டணம் ஒன்ராறியாவில் அதிகரிப்பு

ஒன்ராறியோவில் வாகன சாரதிக்கான
கட்டணங்கள் கனடா தினமாகிய இந்த மாதம்
முதலாம் திகதியிலிருந்து அதிகரித்துள்ளது.
எழுத்து மூலமான பரீட்சைக்கான கட்டணம்
15 டாலரிலிருந்து 23 டாலர் 25 சதமாக
அதிகரித்துள்ளது. A முதல் F வரையான
வாகன அனுமதிக்கான வீதிப் பரீட்சைக்
கட்டணம் 85 டாலரிலிருந்து 96 டாலர் 75
சதமாக அதிகரித்துள்ளது. கதலின் வின்
மாகாண முதலமைச்சராக வருவதற்கு முன்னர்
(செப்டம்பர் 2013) மேற்படி இரண்டுக்குமான
கட்டணங்கள் முறையே 10 டாலராகவும் 75
டாலராகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழர் தகவல் பிரதிகளை மாதாந்தம்
முத்திரைக் கட்டணம் செலுத்தி
தபாலிலும் பெறமுடியும். விபரங்களுக்கு

416 920 9250

e-mail: tamilsinfo@sympatico.ca



Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

YOUR PARTNER IN
MORTGAGES



Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

**இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்!**

இலக்கியத்தின் குறிக்கோள் காதலும் போரும் அல்ல. இலக்கியத்தின் உண்மையான நோக்கம் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தல், மனிதனை உயர்ந்த மனிதனாக வாழச் செய்தல் ஆகும். உலகில் அமைதி, புகுத்தறிவு, சமூக நலன், மனித நேயம் போன்றவை இலக்கியப் படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அவை அல்லாதன இலக்கியம் என்ற சொல்லுக்குத் தகுதியானவை அல்ல. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும் நீதி நூல் என்று கூறாமளவுக்குத் தனியான நூல்கள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் பதினெண் கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்களில் பெரும்பாலானவை (11) நீதி நூல்களாகும். அறம், பொருள், இன்பம் என்ற உறுதிப்பொருட்களை நான்கு அடிகளுக்கு மிகாமல் உரைப்பது பதினெண்கணக்கு நூல்களின் சிறப்பாகும்.

சங்க காலப் புலவர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதி நூல்களாகப் படைத்தனர். இந்த நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மனித வாழ்க்கையை செம்மைப் படுத்தி நல்வழியில் செல்லத் தேவையான அறிவுரைகளை எடுத்து இயம்புகின்றன. இந்தத் தொண்டில் 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த அவ்வையார் இயற்றிய நீதி நூல்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவை குறிப்பிடத்தக்கன. இந்த நூல்கள் நல்லொழுக்கத்துக்கு முக்கியம் அளித்துள்ளன.

இந்த நூல்கள் சிறார்களுக்கு மட்டும் எழுதப்பட்டவை என சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதற்குக் காரணம் தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆத்தி சூடியைக் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வழக்கமாகும். உண்மையில் இந்த நீதி நூல்கள் அகவை வேறுபாடின்றி ஒருவன் வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழியை எளிய தமிழில் சொல்லிக் கொடுக்கின்றன.



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

98

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக்கவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு எனக் குறிப்பிடுகிறது. உயிரினங்களுக்கு உதவுவது அறம் அல்லது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. அவ்வையாரின் நீதி நூல்கள் யாவும் ஒரு காலத்தில் தொடக்கப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டன. பாவம் - புண்ணியம், நன்மை - தின்மை, உண்மை - பொய் போன்ற அறவியல் சார்ந்த கருத்துகள் யாவும் இளமையிலேயே ஊட்டப்பட்டன. இன்றைய நிலைமை தெரியவில்லை.

நல்வழி காரணப் பெயர். நல்ல வழிகளை சொல்வதால் நூலுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்று பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி. இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

நல்வழியில் கடவுள் வாழ்த்துத் தவிர்ந்த பிற பாடல்கள் நன்மையே செய்க, உயர்குலம் இழிகுலம் இல்லை, காலம் அறிந்து செய்க, கவலையடைதல் கூடாது, பேராசை கூடாது, ஒழுக்கம் பொருளின் சிறந்தது, குடிப்பிறந்தார் வறுமையிலும் உதவுவர், கொடுத்து உண்டு வாழ்க, மானமே உயிரினும் சிறந்தது, விலைமகள் தொடர்பு கேடு தரும், வஞ்சனையில்லாதார் வாழ்வு சிறக்கும், புதைத்த பணத்தால் யாருக்குப் பலன்? வழக்கில் ஓரம் சொன்னவர் மனைபாழ், வரவுக்கேற்ற செலவு, மன அமைதி வேண்டும், கொடையாளருக்கு எல்லாரும் உறவினர், இதனினும் இது நன்று, வன்சொல்லும் இன்சொல்லும், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அறிவுடையோரும் பேதையும், பிறன்மனை விரும்பாமை போன்ற ஒழுங்கங்களை வற்புறுத்துகின்றன. எல்லோரும் நன்மைகளையே செய்ய வேண்டும் என ஒரு பாடல் வற்புறுத்துகிறது.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். (நல்வழி 1)

நல்ல செயல் மேன்மை தரும், தீய செயல் அழிவைத் தரும், முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளே, பூமியில் மக்களாய்ப் பிறந்தார்க்கு, அவர் சேர்த்து வைத்த பொருளாகும். ஆராய்ந்து பார்த்தால் எந்த மதத்தினர் கூறுவதும் இதைத் தவிர வேறில்லை. எனவே, தீமைகளை விலக்கி, நன்மைகளையே செய்க. அதாவது புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.

பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்கால சோழ அரசர்கள் ஆட்சி செய்த காலம். சாதியம் இறுக்கம் அடைந்து தமிழ் சமூகத்தை கூறுபோட்ட காலம். சாதி வேற்றுமையை அவ்வையார் கடுமையாகச் சாடுகிறார்.

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி” (நல்வழி 2)

துன்பப்படுவோர்க்குக் கொடுத்து உதவுபவர் உயர்குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர். உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும். (வளரும்)●

Best
Catering



in
Town!



நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்



416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.



வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran
Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8
Dir: 416-567-2462
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்

குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்

கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage
Crawl Space



SuPa. Raveenthiran
416-847-7171

ENERecon Insulation

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமதுநிற்பான சேவையினால்
தகுந்த விருதுளைப் பெற்ற நிறுவனம்

BRACE FOR A GREAT SMILE

DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.
3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON
Tel: 416-292-7004
905-47 BRACE (27223)

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario
7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON
Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.
(New Location)
9500 Markham Road
Unit # 107
Markham, ON
905-47 BRACE (27223)



பொன்னையா விவேகானந்தன்

கடவுளின் பூமி



வாழும் இப்பூமியை
உள்ளிருந்து உயிரெடுத்து
போற்றக் கிடைத்திருக்கும்
அரியதொரு பேறு.

இந்த நிலம் எமக்கு
வழங்கியிருக்கும் வாழ்வு,
இதனை வாழ்த்துவதற்கு
உரியதல்ல,
வணங்குவதற்குரியது.

சாவு துரத்திய நிலந் தப்பி
சிதைந்த விதைகளாய்
இப்பணிப்புலத்தில்
வீழ்ந்தவொரு பொழுதில்
ஏந்தியமை
வழிந்தோடிய வலிகளகற்றி
வாழ்வளித்த நிலம் இது.
தாள் பணிந்து தலை தாழ்ந்து
நெஞ்சருக உனை வணங்குகிறோம்.
மேபிள் நிலமே வாழி நீ நீடுழி!

இப்புலத்தில்
கால் வைத்த அந்த நாட்களில்
குண்டு வீசாத விமானங்களும்
கைது செய்யாத
காக்கிச்சட்டைகளும்
அதிசய அனுபவங்கள்

வாழ்விலும் வரும் வழிகளிலும்
வலி மட்டுமே
சுமந்து வந்த எம்மை
வருடிக் கொடுத்தது
இந்த மண்.

வெடிகளோடு விடிந்த
அந்தப் பொழுதுகள்
இப்போதும் கனவுகளில்
வந்து போகின்றன.
அடுத்த நிமிட வாழ்வுக்கு
உத்தரவாதமற்றிருந்த பூமி அது.
தோன்றும்

எம் தலைமுறை அனைத்துக்கும்
களம் தந்து வளம் காத்துவரும்
உன்னதம்
இந்த மண்ணுக்கே உரியது.
இயந்திர இயக்கமே
வாழ்வின் இயல்பெனினும்
எம் உரிமையும் உயிரும்
தன் உயர்வெனக் காக்கும்
கண்ணிய மண் கனடா.

உலக இனங்கள் இருநூறு
வழிபடும் மதங்கள் பலவகை
பண்பும் மரபும் எங்கும் ஒன்றல்ல
எனினும்
அத்தனை இனமும் மொத்தமாய்
உரிமையில் ஒன்றாய்க்
கூடிக் குலாவும்
வண்ணங்கள் நிறைந்த வாழ்வை
வழங்கிவரும் பொன்னாடு இந்நாடு.

உயிர் தந்தது தாய்நிலம்
அந்த உயிரின் இருப்புக்கு
உறுதியளித்தது இந்நா மாநிலம்.

கனடா
விண்ணும் மண்ணும் கொண்ட
ஒரு நிலம் என்பதை
ஒத்துக்கொள்ள மறுக்கிறது
மனம்.
போற்றுதல் வாழ்த்துதல்
என்ற மனத் துதிப்புகளை மீறிய
கடவுளின் நிலம் கனடா.

கனடாவின் 150வது
பிறந்தநாள்
குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்
குடும்பத் திருநாள்

வரமெனும் வாழ்வை
எமக்கீந்த பூமியைக்
என்றென்றும்
கொண்டாடுவோம்.●

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**

02

Invisalign
Bridge
Digital Xrays
Sports Guard

01

Dental Emergency
Wisdom Teeth Extraction
Root Canal

03

Dental Implant
Crown
Veneers

04

Orthodontic
Periodontic
Denture
Night Guard

There's a story behind
**EVERY
SMILE**



AJAX

1801 Harwood Avenue N
Suite 18 | Ajax ON | L1T 0K8
905 426 2222

www.AjaxNSDental.com

MARKHAM

9293 Markham Road | Suite 4
Markham ON | L6E 1A3
905 472 4111

www.MarkhamNSDental.com

FREE! Real Estate Classes

Successful Real Estate Office With Over 425 Salespeople



- ★ No Franchise Fees
- ★ No Monthly Fees
- ★ No Desk Fees

- Over 425 Salespersons.
- Top 5th Listing Office in Canada
- Weekly Training, Full Services Office
- 24 Hrs Access to the Office
- Office Open 7 Days/ Week Including Holidays

International Award Winning Office
Top 4th HomeLife Office In Canada-2015

Over 2000 Sq.Ft Office Located @ Markham Rd & Steeles Ave E



HomeLife /Future Realty Inc., Brokerage
205 -7 Eastvale Dr, Markham, Ontario, L3S 4N7
Bus: 905.201.9977 | 416.264.0101
INDEPENDENTLY OWNED AND OPERATED



Selva Vettyvel
Broker of Record
Tel:416-568-4301

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்



அடமான (Mortgage)
ஒழுங்குகளும்
செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்

Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-671-4815**

E mail:kamalhomesale@gmail.com



HomeLife/Future Realty Inc.
Brokerage
205-7 Eastvale Drive
Markham ON, L3S 4N8
Bus: (905) 201-9977
Fax: (905) 201-9229
Independently Owned and Operated

Trusted and reliable services